

POSTMEN HERALD



Shri. Bhupendra Nath Ghosh

First Secretary-General

National Federation of P. & T. Employees,

NEW DELHI

MESSAGES



Government Estate,
Mount Road, Madras.
2nd October, 1955.

From

Hon'ble Shri N. Gopala Menon,
B.A., B.L., M.L.A.
Speaker,
Madras Legislative Assembly.

My dear Krishnan,

I am in receipt of your letter congratulating me on my election as the Speaker of the Madras Legislative Assembly for which I thank you very much.

Yours sincerely,
(Sd) N. Gopala Menon.

Basavangudi,
Bangalore-4, d/14-10-55.

From

Major C. V. Rajan, B.A.,
Retd. Senior Deputy Director-General,
Posts and Telegraphs.

To

Sri P. M. Krishnan,
Madras-I.

Dear Sir,

I thank you immensely for your courtesy in sending me a copy of the "Postmen Herald". This journal has always been doing very good work in educating our co-workers on the correct trade-union lines; and I have no doubt that it will continue to maintain its rich tradition under the new set-up also.

Yours faithfully,
(Sd) C. V. RAJAN.

POSTMEN HERALD

(Hony. Editor : Mr. T. S. RAMANUJAM, M. A. LL.B., London)

PHONE : 88471

OFFICIAL ORGAN OF

THE ALL INDIA POSTAL EMPLOYEES' UNION,
POSTMEN & CLASS IV, MADRAS STATE.

Vol. I

OCTOBER, NOVEMBER & DECEMBER 1955

No. 3 to 5

THE URGENCY OF A SECOND PAY COMMISSION

(T. S. RAMANUJAM)

When the Central Pay Commission determined the Service conditions of Government Employees in 1946, the then prevailing social economic structure in India was one of pure capitalism within whose frame-work alone they were free to act; and in consequence they could give wages that were barely sufficient to keep the worker and his family—three consumption units—above starvation. Now that the Nation's avowed goal is "a Socialistic pattern of Society" a Second Pay Commission should be constituted to go into the question, whether the employees should get a better deal and be assured of a status equal to that of a human-being conceived as a member of a civilized community. The Railway employees and the P & T Employees have passed resolutions at their annual conferences, demanding the constitution of a Second Pay Commission. It is already being proposed in certain quarters that a direct action should, if necessary, re-inforce that demand. In these circumstances it is needless to add that delay in conceding the demand is at once dangerous and unjust.

The demand has already provoked a volley of protests from pseudo-national builders. They argue that the national wealth has not increased and that the standard of living of the Central Government employee is already higher than his confrere in the States, not to talk of other employees like elementary school teachers and agricultural workers. Without going into the merits of these arguments, one can justly retort by saying, "it is only an examination of the question by an impartial body that is being demanded." The Second Pay Commission can be trusted to give due weight to all the arguments that may be raised before it, for and against any proposition. To pick holes in the very demand before such an examination, may make the employees suspicious of the bonafides of a Government that talks in terms of "a socialist pattern of society for employees' whole-hearted co-operation for the successful implementation of the Second Five Year Plan."

Without upsetting the Nations economy in the least, the employees are confident of removing some of the in-human terms in the First Central Pay

Commission Report. For instance, they want to remove the scale 30— $\frac{1}{2}$ —35 for class iv officials and replace by at least the scales suggested by Sri N. M. Joshi and Sardar Mangal Singh, 40-1-50-2-60, 40-1-50-2-70, 50-2-70-5-85, not to talk of the scale suggested by Sri Veeraswami, M. P. at the Lok Sabha on 29-3-1955, 40-1-85, 50-2-100. They want their pension to be at least equal to their starting salary instead of the present pension of half the average pay drawn during the last three years of service. They are confident of winning respect for the minority observations of Sri N. M. Joshi and Sardar Mangal Singh. As far as possible the initial recruitment must be at the lowest scale. Opportunity for education and training should be provided to all employees of class iv by opening classes. No initial recruitment should be made to any one of the higher scales, while there are fit persons available in any one of the lower scales. As things are, confirmation tests in the English languages are used to revert a postman-promoted clerk after six years of faultless service in the higher cadre. The worker's challenge is that if the P & T Volumes are rendered in Tamil they can beat any higher class official in a test. They want that at least fifty percent of the clerical vacancies should go to class iv and postmen and allied cadres, and those who have passed S. S. L. C. examination either before or after entering service must be promoted as clerks to a further tune of 25% of the clerical vacancies. In these and other respects they feel that a Second Pay Commission is bound to declare in their favour, ignoring spurious arguments related to Nation's Economy as against the humanistic concept of labour which is at the rock-bottom of any socialist pattern of society.

The P & T Workers have been clamouring for long that there should be a separate P & T Budget, even as there is a separate Railway Budget. The Hon'ble Sri Jagjivan Ram finds no sense in this demand. But the Railway Employees to-day enjoy certain privileges which are denied to the P & T employees; for instance, the former enjoy reserved vacancies for the sons and dependents of those in service, get recruited without the medium of the Employment Exchange and travel with P. T. O. concessions. The three million P & T employees feel that such privileged amenities have something to do with the existence of a separate Railway Budget. It is but proper that the Hon'ble Communications Minister consents to an examination of the question "does not the denial of these privileged amenities warrant the separation of the P & T Budget?"

Two recent suggestions of Sri V. V. Giri have received universal approbation from the employees:—(1) Employing experienced trade unionists as heads of administration; (2) providing Whitley Councils to compose employer-employee differences.

The Hon'ble Communications Minister had adversely criticized these two suggestions which are quite in harmony with the Nation's goal of "a socialist pattern of society." The workers demand that these suggestions must be considered by the Second Pay Commission that may be constituted ere long.

One can go on adding to the list of weighty reasons given above in support of the demand for the early constitution of a Second Pay Commission but considerations of space do not admit of such

a thesis. Whatever the terms of reference of that Commission may be, Government should assure in advance that the recommendations of the Commission will be implemented. The P & T Experts' Committee Report, inspite of unanimous recommendations, stands neglected in the main. Not all of the recommendations of the First Central

Pay Commission have been implemented either. Such a behaviour in the past on the part of the Government has been criticised as an attribute of irresponsibility to public opinion. A repetition of it in "a Socialist Pattern of Society may shatter public confidence to an irreparable extent."

NOTES

MISGUIDING OF INNOCENCE

There are many amongst the Class IV officials who in actual sense cannot be called as adequately literate and as such are not fully alive to their own interests. On so many occasions these low paid helpless officials in the P&T Department have been subject to oppression and put to humiliation! Even now there is no end of it. We are reluctant to criticise openly the officers through our journals but when they transgress the bounds of 'decency and decorum there is no way out of it. We have of late been getting several complaints against the Manager, Madras Telephone District. Is he authorised to utilise the services of the Class IV officials under him for doing his private works? Is it honesty? Should he deny the charges, we would be prepared to produce documentary evidences of this. The days for treating the Class IV officials as menials and utilising them often and on for doing house-hold work of the officers are surely gone. We would most sincerely advise the Manager to be on his guard and within his limit.

EXPERTS-WE NEED THY HELP

Some of the Unions in their all India Conferences recently held have adopted policy resolutions in which there is programme for signature campaign in respect of certain grievances. A few officers of the Madras Telephone District are reported to have launched signature campaign amongst the Class IV officials and have succeeded in obtaining signatures from as many as 150 Class IV officials. Of course we do not identify ourselves with the cause for which the signatures have been obtained nor do we like to enter into details as to how these signatures have been obtained. Anyhow we consider those officers to be expert in signature campaign. We would suggest to the General Secretaries of different Central Unions in Federation to requisition the services of those experts for helping them to make their signature campaign a success, as they have already specialised themselves in the matter.

[Extract from P. & T. Labour]

The P. T. T. International Congress

(15th Session)

The 15th session of the P. T. T. I. Congress was held at Wiesbaden (Germany) from the 25th to the 29th July, 1955 in the well-decorated Kurhouse, under the presidency of Mr. C. J. Geddes. The national flags of all the participating countries were hanging high along the highway and inside the Hall, which presented a most imposing spectacle. The session was preceded and succeeded by the sittings of the General Council. Nearly two hundred delegates representing 1,500,000 P & T workers who are members of the P & T Unions of different countries of the world took part in the Congress. India was represented in the General Council and the Congress by Mr. B. N. Ghosh, Secretary-General of the National Federation of P & T Employees which is affiliated to the P. T. T. I. The countries in Asia, Africa and South America were poorly represented in the Congress. One delegate from each of the countries such as Japan, Malaya, Kenya, Colombia, and Uruguay, attended the Congress. The P & T Unions in Yugoslavia, Spain, Portugal, Eastern European countries, Soviet Russia, China, etc., are not within the fold of the P. T. T. I. The delegates from the P & T Unions of all the countries in Western Europe, the Scandinavian countries and North America which are affiliated to the P. T. T. I. were no doubt fully represented in the Congress. Despite, the P. T. T. I. was found to be an organisation of enough potentialities, with progressive out-look and a force behind the affiliated P. T. T. trade unions of the various countries of the world.

The open session of the Congress began with welcome address by Mr. C. Stenger, the Chairman of the Reception Committee who is also the President-Secretary of West German Post and Telegraph Unions with its headquarters at Frankfurt.

The President, Mr. C. J. Geddes, in his presidential address expressed a firm desire for creating and fashioning the brotherhood of the Postal, Telecommunications workers throughout the world. He further contended by saying that in the P. T. T. I. there is scope for the visionary, for those with faith and courage and those who believe in comradeship. In conclusion, he expressed the hope that the day was not far away when this Congress would be composed of delegates, men and women of all races, colour and creeds, meeting together as equals, demonstrating the universality of the human race. The opening session of the Congress was also addressed by the Defence Minister of West Germany, the Deputy Mayor of Wiesbaden and the Deputy Chief of the P & T administration, Mr. F. Gmur, the redoubtable General Secretary of the P. T. T. I., Mr. Rogers of International Labour Organisation, Geneva, Mr. Oldenbruck, General Secretary I. C. F. T. U. and Mr. B. N. Ghosh of India. All the German speakers made passionate appeal for peace and expressed abhorrence against war. Mr. Oldenbruck confined his speech only to criticising the countries which according to him were behind the Iron Curtain.

Mr. Gmur in his forceful address as an addendum to his annual report dealt with at great length, the various problems facing the P & T workers of different countries, and he made special reference about the conditions prevailing in India. He submitted to the Congress an oral report about the experiences he gained during his recent visit in India. He brought home to the notice of the Congress about the low standard of living of the P & T workers of this country and about the meagre pay scales they draw. He, with all emphasis at his command decried the system of giving

on an average £ 2/- allowance to the Extra Departmental Agents per month and the class IV employees drawing increment of Re. 1/- only in every five years and the Postmen and officials of allied categories an yearly increment of annas eight only. He sharply criticised the Government for not granting full trade union and political rights to Govt. servants in general and the P & T workers in particular in India.

Com. B. N. Ghosh who had the unique honour and opportunity of addressing the open session of the Congress gave a brief history of the growth and development of P & T trade union movement in India. He declared to the Congress that he was proud to be able to say that perhaps India was one of the very few countries in the world which have got one P & T organisation. He admitted that the country was poor and the staff were poorly paid but the National Government of India was not responsible for this poverty; it was the outcome of two hundred years of foreign rule and exploitation which has put the country into such a position but what is wanted is that this poverty should be shared by all and not by a class of people only. He said that the Federation had already launched a movement for establishment of a second Pay Commission by the Government. Disparity existing in scales of pay between the highly paid officers and those in the lowest rank in the ladder are so wide that it needs immediate revision and the standard of living of the working class need be raised so that the entire pay structure of the working class might be remodeled and reshaped in a way which would be in keeping with the socialistic pattern of society. Com. Ghosh drew attention of the Congress to the creation of posts of Assistant Inspectors in Post Offices and R.M.S to be recruited directly from the open market, direct recruitment of the class II officers in the Telegraph department and dilatory methods adopted in settling the cases of reimbursement, etc. In conclusion, Com. Ghosh said that although in 1946, he was

responsible for leading a successful P & T strike in Calcutta, still he did not feel that strike was the only best weapon for securing redress of grievances of the workers. Now that India has got one P & T organisation, it expects to get everything done through organisational efforts. Establishment of Whitley Councils and appointment of Appellate Tribunal are already under consideration of the Government. He however told the Congress that they would have to struggle hard to improve their lot. He concluded his speech after offering thanks to the Reception Committee for the reception given and arrangements made for the comfort of the delegates.

Mr. Rogers of the I.L.O. wished the P.T.T.I. every success in its endeavours for ameliorating the conditions of service of P. T. T. employees throughout the world.

The opening session of the Congress concluded at 6 P.M.

The Congress set up two Commissions A and B and the entire delegates were divided into camps. Com. B. N. Ghosh took part in Commission 'A' which was ably presided over by Mr. C. Smith, General Secretary of the P. O. Engineering Union (Great Britain). The two Commissions practically deliberated on various items on the agenda for the whole two days i.e., on the 26th and the 27th & adopted a number of resolutions which are published elsewhere. While discussion on the resolution regarding World Peace was going on, the delegates of the West German P. T. T. Union moved an amendment for the unification of East Germany with the West through peaceful means. Com. Ghosh thereupon moved that the Portuguese territories in India such as Goa, Daman and Diu be reunited to India. The German proposal was opposed by delegates from Great Britain, North America and other countries. The French delegates

made a passionate appeal to the German delegates to withdraw the resolution. The German delegates supported India's viewpoint. However, after 7 hours of discussion, amendments were withdrawn.

The Congress had full sessions in the afternoon of the 27th and whole day session on the 29th July. During these two days, delegates from various countries took part in and addressed the Congress in connection with the Secretary's Report. Amongst those who addressed the Congress, prominent were Mr. C. Stenger (W. Germany), Mr. W. Norton (Irish Post Office Workers Union), Mr. O. Siru (Malayan Postal Uniformed Staff Union), Mr. W. C. Doherty (National Association of Letter Carriers, North America), Mr. J. Birne (Communication Workers of North America), Mr. Randall (U. P. W. Great Britain), Mr. C. Smith (Post Office Engineering Union, Great Britain), Mr. Farhat (Postal Federation, Tunisia) Mr. A. Z. Pintos (Uruguay) Mr. S. Yokokawa (All-Japan Communications Workers' Union), Mr. L. A. Aleman (Colombia), Mr. B. N. Ghosh (India) & others.

There were five translators who used to translate the speeches into different languages to the entire satisfaction of the delegates. Despite, there was occasion for complaint against one translator.

The resolutions which were adopted by the General Council and again by the Commission were thoroughly discussed by the open session of the Congress. So it can be said that every business was transacted in a most democratic way. Mr. Geddes, Mr. Gmur and Mr. Stenger were found to be guiding factors all through and they commanded great respect from the entire house.

The Congress adopted amendments to the Constitution as a result of which India

has got a permanent seat in the General Council. The delegates were found taking keen interest in election of office-bearers. Although the Executive and the General Council had unanimously recommended the name of Mr. W. Norton of Dublin for Presidentship of the P. T. T. I. for 1955-56 and 1956-57, yet the open session of the Congress created a new precedent and re-elected Mr. C. J. Geddes as President of the P. T. T. I. for the next two years.

Colleague Gmur was unanimously re-elected as General Secretary of the P.T.T.I. for a term of another two years amidst applause. He was found to be a most popular figure in the whole Congress. The Congress has increased the number of members of the Executive from 5 to 6 and this additional seat has been allotted to North America.

The next session of the Congress will be held in July, 1957 at Rome (Italy).

The arrangements for the comfort of the delegates and the receptions accorded by the German P & T Unions are indescribable and the delegates felt quite homely during the days they were in Wiesbaden. Through the courtesy of the P & T administration of Germany, the delegates had a nice 80 miles trip on the 23rd July through the forest and vine-yards on the Rhine river. On the 23th July, the delegates enjoyed a whole day steamer trip on the Rhine river. The Mayor gave a special reception and a dinner to the members of the Executive and the delegates from Asia and Africa and were afforded the honour of signing on the Golden Book of Municipality.

The Congress concluded its session on the 29th evening.

The General Council met on the 30th at 9-30 A. M. for an hour and concluded.

COM. GHOSH'S PRESS STATEMENT

Com B. N. Ghosh issued the following statement to the Press on the 9th August 1955 at New Delhi, on his impressions of the P.T.T.I. Congress.

"The 15th session of the Congress of the Postal, Telegraph and Telephone International, representing 1,500,000 P. T. T. employees of the various countries of the world was held from the 25th to the 29th July, 1955, in Wiesbaden (W. Germany).

"The session was preceded and succeeded by the sittings of the General Council.

"For the first time in the history of the P. T. T. I. an Indian delegate was able to secure a pass-port and to take part in the deliberations of the General Council and the Congress.

"More than 200 delegates attended the Congress representing countries like Japan, Malaya, India, Kenya, Uruguay, Colombia, Ireland, Great Britain, France, Italy, North America, Canada, West Germany and the Scandinavian countries.

"It is noteworthy that the Defence Minister of West Germany, the Mayor of Wiesbaden, the P. T. T. administrative authorities and all who greeted the delegates from the various countries made passionate and fervent appeals for the maintenance of the peace in the world.

"After the open session, the delegates sat in two Commissions to consider the various items on the agenda.

"On a resolution moved by the German delegates in the Commission on the unification of Germany, I moved an amendment for merger of Goa and other Portuguese settlement with India. A heated discussion followed, lasting for about seven hours. Mr. C. Stenger, President and General Secretary of the German Posts and Tele-

graphs Workers, who was also Chairman of the Reception Committee, appealed to the German delegates to withdraw the resolution and not force the house to a division. It was ultimately withdrawn.

"On the opening day of the Congress, I was given the privilege of addressing along with other speakers like Mr. C. J. Geddes, the President, Mr. F. Gmur, the Secretary, Mr. Rogers of the I. L. O., Mr. Goldenbruk of the I. C. F. T. U. and Mr. Stenger. Mr. Geddes in his presidential address stressed upon the need for developing comradeship and solidarity among P & T workers of the whole world.

"Mr. Gmur in his speech referred to India as a very poor country where the conditions of the workers were very bad. In my speech I said that while it was true that India was a poor country, the National Government was in no way responsible for the poverty. It was the 200 years of foreign exploitation which was responsible. But we wanted that the poverty should be shared by all and that the disparity in income should be reduced.

"The Congress adopted resolutions on:-

1. World Peace;
2. Equal remuneration for men and women workers for work of equal value.
3. The civil and political rights of the P. T. T. personnel;
4. 40 hours (maximum) working week;
5. Purchasing power of P. T. T. workers;

6. Application of "Automation" and mechanisation for the benefit of the workers.
7. Payment of wages on racial basis.
8. The autocratic regime of Franco in Spain, which did not allow the delegates to attend the session.
9. Against the oppression of trade union liberty.
10. Representation of the P. T. T. I. at the Congress of the Universal Postal Union and the Universal Telegraph Union.

"The Congress also adopted a new Constitution for the P. T. T. I. in which provi-

sion was made for giving a permanent seat to India in the General Council

"The hospitality of the German people was something unique and left nothing to be desired. Every facility was afforded to the delegates. Innumerable receptions were arranged in their honour. The P & T Administration of West Germany extended every facility to make the stay of the delegates enjoyable. They arranged trips in the Rhineland and other places. The members of the executive and the Asian delegates were given a special reception by the Mayor of Wiesbaden.

"Much work remains to be done by the P. T. T. I. as in fact all the countries in south America and the Middle East, Pakistan, Burma, Spain, Portugal, Yugoslavia, the Eastern Democracies, Russia and China are keeping outside its fold"

Mr. GMUR'S PRESS STATEMENT

It is the second time that I have the pleasure to be in India, the first time I came here in 1952. I have travelled from Bombay to Madras, Hyderabad, Nagpur, Calcutta, Bangalore and New Delhi. I leave New Delhi on the 14th of July, 1955 for Geneva.

I am deeply grieved to see the poor standard of living of the Indian people, which is absolutely unsatisfactory. I am, of course, aware of the difficulties of the Government and of the tremendous task before them in social and economic fields. The legacy of a colonial system cannot be changed in a short period of eight years.

I think, the general education of the new generation must be made obligatory. Training should be imparted to a large number of boys and girls in trades or craft, after they leave the schools. I believe, with increased number of qualified workers, new industries for the daily consumption of the

people could be started, and, by that way, purchasing power increased.

Regarding Posts and Telegraphs employees, I have taken notice of some small improvement made in their case, e. g., payment for absence due to injuries sustained while on duty for Telephone industrial workers. I have also seen the monumental new telephone building in Calcutta, where the working conditions are very good. But generally speaking, I am sorry to state that nothing has been done for the rank and file of Posts and Telegraphs workers in India. There are lot of old offices with paucity of space, furniture, light and sanitary installations; the housing conditions of Linemen, Postmen, and other Class IV staff, particularly, are miserable. The wages are at the bottom. The relation between the lowest and the highest P & T salary is 1:40 in India; 1:20 in Burma; 1:30 in Russia; 1:5.5 in Switzerland; and 1:1.5 in Israel. I know that the above disparity of salaries

in India was even larger before 1947. I would like to ask the administration to do all what they can in order to increase the wages, which are absolutely insufficient of Postmen, Linemen, Telephone Operators Telegraphists, Sorters, Counter Clerks and Railway staff; overtime should be paid; Conditions of extra-departmental staff must be re-examined and they should be paid on prorata basis according to the number of hours of work put in by them; further, their wages should be supplemented by extra allowance, as many of them do no other work; such men get only about Rs. 20/- per month. Pensions of Rs. 11/8/- and Rs 16/8/- per month are inadequate and cannot be considered as social security.

The arrangement, whereby P & T workers can ventilate their grievances, is unsatisfactory. Normally, a worker does

not work for more than 8 hours in a day, in a tropical climate, much less. P & T workers should have the right to approach the Press and Members of Parliament. They must be given an opportunity to create public opinion in their favour. Furthermore, in a democratic administration, there should be some machinery for joint committees or similar organizations, which give the right to staff to discuss, at an early moment, all the important problems concerning them. Recommendations of such bodies should be implemented, so that the reputation of the democratic administration does not suffer.

The P & T International will be glad to render all possible assistance to the National Federation of P & T Employees in India in the justified fight for better working and living conditions.

THE CHINESE POSTMEN I SAW - 2

(A. S. RAJAN)

(General Secretary All India Postal Employees Class III Central Head Quarters, New Delhi)



Fortunately for China and unfortunately for India, the discrimination perpetrated

in the name of God, Religion and Dharma is unknown or rather wiped out in the former whereas in India it is all the more perpetuated in the guise of a Welfare State conducted on strict principles of secularism. This word, like 'democracy' is being utilised by all and sundry and exploited to such an extent as to satisfy their vanity and self aggrandisement. This virus of discrimination has gained deep roots in the P & T services also.

Discrimination in the matter of wearing dress is also noticeable only in India and not to such an extent in other democratic countries. A South Indian dress invariably is different from that of a Punjabi; a Bombay walah differs from a Bengali, not to

speak of other people who don different kinds. An officer in the P & T department and a class IV official or a postman, stand on a different footing as for as dress is concerned, and differ violently in other matters of day to day existence.

A kind of cloth declared to be of Khaki Khadder variety is utilised for stitching uniforms in India. Only the postmen and class IV are required to be spick and span in uniform and not the officers. They will appear in different costumes and in gay colours since they are made of a different stuff. The uniforms are supplied by the officers who themselves do not put on the uniform. There were days when the khakhi uniforms were supplied according to numbers. A postman who required a particular number of uniform was supplied with a smaller size bearing a different number and consequently some appeared to be drowned in uniforms and some others were almost bursting out of the uniforms. No remedy was sought to be made.

Now, over and above such a pattern of uniform, the khadder cloth uniform is being supplied which makes the postman look more like a thimble-tigger than to give him that smartness. The Officers do not mind. The Government which is indirectly wedded to the principle of khadder, orders and the class IV and postmen appear in such a 'cartoon-like' fashion. But all in the name of the Father of the Nation, such things are perpetuated.

It is a well known fact that the "apparel often proclaims the man" and different uniforms proclaim differences between man and man. To do away with such differences ever since liberation, the tendency to dress alike has been encouraged amongst the men and women of China. They dress in plain cotton jacket and trousers, blue, black or rarely grey. The word 'they' includes all, irrespective of the position they hold, young or old, male or female.

To get people especially the workers of the lower grade staff "into uniform" is a problem in India whereas how to get people "out of uniform" is a peculiar problem facing the workers of China. In fact they want to stimulate some change in the prevailing habit of dressing alike. In India to make the lower grade staff to don the uniform presents manifold problems including the frantic effort to introduce Khadi uniforms.

During the days of war, so says Com. Ai Ching, a leading poet of China, against Japan and Chiang Kai-shek, people in the liberated areas lived very austerely. Starting with little more than their own burning faith in the people's ultimate triumph they had built an invincible army, set up a clean democratic system of government and eventually led the people to the victory which has set China on the path to socialism. They all wore uniforms then, says Com. Ai Ching, and it was right to do so. After the liberation, their spirit of austerity and simple living had a healthy influence on the whole country.

It is already the sixth year since the establishment of the new China, says the poet. There are plenty of goods and there is no need for everyone, men and women, old and young, to dress the same way. But the habit has become difficult to change.

The habit of putting on the uniform has become one with them since all people without any exception even to Chairman Mao and Comrade Chou and that is why the nation follows the foot-steps of their illustrious leaders. The leaders in India are clad, of course in Khadi according to their creed but there is no set uniform to distinguish them, not to speak of the provincial leaders. They are as different as they are indifferent to an uniformed 'national dress'. No doubt the talk is always in the air about "national dress"-one of the many topics of our Prime Minister for an evening address before a gullible public.

But they are very particular that the lower grade staff should wear a Khaki coloured khadder uniform of the most inferior texture. Why not the "national dress" be prescribed to them? Why not uniforms in khadder of the best texture worn by the ministers themselves be supplied to them at the expense of the Government? Why not the Ministers set up an example to don and observe the same or similar pattern of dress regulations to inspire the lower grade staff who form the back-bone of the services.

They will immediately blurt out that "it is our right, none to dispute". Still the pattern of a Socialistic cum Democratic Society is our aim. "The colour and content" of the cloth worn by the Minister, vary a hundred times, when compared to the cloth out of which the Khaki cum Khadder uniforms have been supplied. The trade unions, if and when they question, then the organisations are dubbed as anti-national and the workers branded as unpatriotic. Fulminations and vituperative remarks are flung at the poor workers.

There are primarily two things which discriminates the bourgeoisie from the working class viz., (1) the difference in pay between the highly paid and the lowly paid and (2) the dress regulations. It has a psychological influence also. But these two vital factors are at grips with our leaders, Government and people.

The Chinese poet further says that some girl students from the Art academy came to see him. "Why dont you want to wear pretty clothes?"

They said that "if you did some one would be sure to make remarks". He saw that remarks would probably be of delight at seeing something colourful and becoming and advised them to try it and see.

"Other girls told me" says Com. Ai Ching, "that there was a tendency to think that anyone who dressed smartly was "backward"-that they thought of themselves, not of helping the country. As if being progressive was dependent on wearing drab colours!"

The above is a fine conversation to explain at length, the habit of dress regulations which have gone deep into the minds of the people in China. India, it is reported has achieved success after success after successfully implementing the First Five Year Plan and is on the verge of launching the Second Five Year Plan with all these discrimination cum differences even in the matter of 'colour and content of the uniforms supplied to the Lower Grade Staff. Let us hope that 'they' including the Ministers will attempt something in this direction and do something to regulate the 'colour and content' of the dress between the powers-that-be and the lower grade staff.

Interview with Major P. K. S. Chari, M.A., Postmaster-General Madras Circle on the 29th September 1955

Minutes of the monthly meeting held by the Postmaster-General on 29-9-55
with the All India Postal Employees Union, Postmen and Class IV,
Madras Circle Branch.

- (1) Promotion of an official who has passed the Matriculation Examination G.P.O. Madras.

Primarily, this is an individual case and is one within the competence of the P.P.M. The Presidency Postmaster is taking action to promote him in his turn and the Union has been informed of this.

- (2) Irregular appointments in Bellary P. O. and Sub Divisions.

The representation of Sri Subba Rao is being examined and orders will issue in due course.

- (3) Additional posts of Postmen for St. Thomas Mount P. O.

As per the statistics forwarded by the Superintendent of P.Os., there is justification for 17.5 Postmen for the office, as against 16 existing, which shows that an additional Postman is justified. In view of very limited funds at our disposal, the Superintendent of P.Os., has been asked to re-examine the proposal and on receipt of his report, the question will be examined further.

- (4) Sorting Postmen for St. Thomas Mount P. O.

This proposal was very carefully examined. There is no justification for the sanction of a sorting Postmen for the office at present. Union has already been informed so in this office letter No. ES/C-2772 dated 22-9-55.

- (5) Rest house for Cathedral P.O.

As a temporary measure the record room of the office has been made available to the staff for use as rest room. Meanwhile the suggestion of the Union for construction of additional accommodation is under examination.

- (6) Additional posts of Postmen for T'Nagar P. O.

An additional Postman has been sanctioned for T'Nagar Post Office.

- (7) Sanction of a post of Chowkidar for T'Nagar P.O.

This will be looked into.

- (8) Augmentation of Class IV Staff for T.Nagar P.O.

One Class IV official is being sanctioned for E. D. letters.

- (9) Rest room for Saidapet P.O.

The matter was referred to the Superintendent of P.Os., Madras City. As a temporary measure, the Sub-Postmaster, Saidapet, has already allowed the use of the Record room in the office for the use of Class IV and Postmen as Rest Room. In the meanwhile, the question of removing the tap from the garage and allotting the room to the staff is under examination.

- (10) Additional Posts of Postmen for Saidapet.

No proposal for any additional post of postmen for Saidapet is pending in the Circle Office. If any such proposal is received, the matter will be examined on its merits.

(11) Recruitment of Postmen.

The test for departmental men for promotion to the postmen cadre against the quota reserved for them has already been conducted by all the Divisional Superintendents. In the case of the City the Union's representation regarding the non-holding of the test will be looked into. The test for outsiders will be conducted in December 1955.

(12) Promotion test for Postmen and Class IV staff to clerical cadre.

Necessary instructions have already been issued to all the Divisional Superintendents in the matter. The Union was also informed that the time limit for applications in such cases has been extended

(13) Payment of As. 2 to Postmen in lieu of supply of Copying pencils.

The matter has been referred to the Director-General, on 22-2-55, whose orders are still awaited. Director-General was reminded on 17-5-55, 1-7-55 and 20-9-55.

(14) Payment of Rs. 4 as cycle allowance:

Director General's orders have been received in the matter. The concession has been extended for a further period of 6 months with effect from 1-4-55 or till a decision is taken on the subject with reference to the general review, whichever is earlier. Action is being taken to implement the latest orders.

(15) Payment of Overtime Allowance to the staff of C.E.D. Madras G.P.O.

The matter is still under correspondence with the Director-General.

(16) Postmen of Tranquebar ordered to do the duties of Class IV

There is something in the Manual rules preventing a Postman from doing Class IV duties and such a combination of duties exist also in offices other than Tranquebar S. O.

(17) Sanction of a Head Postman for Tiruvallur P. O.

The Superintendent of P.Os, report does not contain any new points justifying the sanction of a head postman. The Superintendent of P.Os, may also take up the question of augmentation of delivery of staff if justified. The question of entertainment of a sorting Postman may be taken up if justified on the basis of prescribed standards.

Minutes of the monthly meeting held by the Postmaster-General on 28-10-55 with the All India Postal Employees Union, Postmen and Class IV, Madras Circle Branch.

(1) Delivery of T.M.O. by Sorting postmen at Mathurai HPO

The Postmaster has been instructed in this connection to fix up the duties for sorting postmen.

(2) Fixation of duties of sorting postmen.

Specific instances where the services of sorting postmen are utilised for outdoor

work may be brought to the notice of this office for taking necessary action.

(3) Confirmation of temporary posts in North Arcot Division.

Necessary sanction for the permanency of temporary posts in North Arcot Division was issued on 15—6—1955.

(4) Confirmation of posts in Malabar & Trichur Divisions.

Sanction for the confirmation of posts in Trichur Division has already been issued on 16—6—1955.

Sanction for the confirmation of Posts in Malabar Division has been issued on 7—7—1955.

(5) Confirmation of postmen in Tirunelveli Dn. Sri A. D. David.

The Union brought to the notice of the PMG the question of confirmation of 4 offls. viz. A. D. David, Pannirselvam, Paisallam and Lakshminarasu and stated that they are still temporary officials for 7 years. A report will be called for from the S.P. and the matter reviewed as a general issue also.

(6) Nature of attendance of Class IV Offls on Postal Holidays. In Perambur Barracks P. O.

Suitable action has been taken to regulate the hours of attendance of Class IV officials brought on duty on P. O. Holidays at Perambur Barracks P.O. within prescribed limits.

(7) Introduction of mail motor service between Gudiyatam and Gudiyatbam R. S.

The mail motor service between the two places has been introduced with effect from 25—2—1955.

(8) Sanction of L/R postmen and Class IV Officials at Chowghat.

There is no justification for the sanction of separate L.Rs. for postmen and Class IV staff of Chowkhat L.S.G. S.O.

(9) Discharge of runners in the Vaniyambadi Sub-Division.

The matter is under correspondence with the S.P.

(10) Delay in supply of uniforms, umbrellas and caps for Coonoor P. O.

The Union was informed that according to instructions only a limited quantity of cloth could be supplied to the contractor as covered by the security given by him and as the contractor is not working energetically enough, there was likely to be delay in the matter of supply of uniforms. The Union suggested that they would take up the matter at a higher level in order to revise the existing procedure and see that uniforms are supplied according to schedule.

(11) Furnishing of waiting lists of candidates to Union.

The Director General has since decided that copies of the gradation lists of candidates for Class IV service may be supplied to the Union, if asked for by them. Copies of these orders have been communicated to all subordinate officers for necessary action.

(12) Payment of As. 3 p.m. to postmen in Madras City in lieu of supply of copying pencils.

The matter has been referred to the Director General whose orders are awaited. The Director General is being reminded.

(13) Case of Sri Maruthappa Kone, Runner, Candidate, Palamcottah.

The Union has already been informed that the name of the official has been brought on the waiting list of Class IV Officials of Palayamcottah Sub-Division and that he has been allowed to act continuously from March 1955 in that division as acting mail peon.

(14) Case of Sri Rangabashyam, postman, Vridachalam.

The official has since joined duty. The question of drawal of arrears of pay is being looked into.

(15) Sanction of a post of Rest reserve messenger for Kumbakonam P. O.

One post of Class IV was sanctioned for this office last month.

(16) Sanction of additional posts of sorting postmen for Offices in Madras City.

The Union was informed that Sorting postmen for Vepey P.O. and T'Nagar S.O. have since been sanctioned and in respect of Adyar and Mount Road S.Os, the question is under examination.

(17) Delay in promotion of postmen who have passed the clerical test.

The matter will be looked into with a view to ensure speedy action.

Comrade K. T. Mohamed, Author, 'EYES', Prize Winner in the All India Short Story Competition, honoured at the Office of the Postmaster General, Madras on 12-11-1955.

A reception meeting was held on 12-11-55 by the P.M.G's office recreation club to honour Com. K. T. Mohamed.

Shri P. P. Balakrishnan, Labour officer presided over the meeting

Comrade L. A. Prasad, Secretary, P.M.G's office recreation club welcomed the gathering.

Shri P. P. Balakrishnan, congratulated Comrade Mohamed on his unique achievement and said that art can find its place in anybody irrespective of caste, race, colour or official position.

Comrades P. M. Krishnan, Circle Secretary, A.I.P.E.U. Postmen and Class-IV, G. Lakshmanan, Circle Secretary, A.I.P.E.U. Class-III, C.M.N. Nambisan, Circle Secretary, A.I.T.E.E.U. Linestaff and

Class-IV, C. P. Krishnan Nair, President, A.I.P.E.U. Class-III Madras D. L. O. Branch, Jagannath Raj, President, A.I.A.O.E. Association, P.M.G's Office Branch, A. M. A. Majeed, Circle Secretary A.I.T.E.E.U. and Comrade A. N. Raman of P.M.G's office, while addressing the gathering congratulated Comrade K. T. Mohamed on his success as a playwright and talented writer and requested the Postmaster General to permit him to take up the job offered by the All India Radio, Calicut temporarily on a monthly salary of Rs.150/- for one year.

Comrade K. T. Mohamed speaking in Malayalam said that how the rules of the department help either to curtail our rights or to discharge the talented persons since he himself had faced such things. He appealed to the workers to take interest in the Trade Union movement and stand by

the Union. While criticising the policy of the administration in not showing a sustained interest for providing recreational facilities to the staff, he said that how sports festivals are conducted once in a year while on other occasions neither facilities are given to them to specialise any particular item of sports nor play-

ground etc., are provided as done in other departments like Railways. He concluded by thanking the P.M.G.'s Office Recreation Club for honouring him.

Comrade T. G. Warier, Federal Councillor, N.F.P.T.E. proposed a vote of thanks.

Comrade Om. Prakash Gupta Addressed A Mass Rally

Under the auspices of the Madras Circle Co-ordinating Committee a reception meeting was held on 7-11-1955 at the Gokale Hall under the presidentship of Comrade V. R. Soundararajan, Circle Secretary, A.I.A.O.E. Association, P.M.G.'s Office Branch, Comrade G. Lakshmanan, Convener, Madras Circle Co-ordinating Committee welcomed the gathering and rendered a faithful translation of the speech of Comrade Gupta in Tamil. Comrade Om Prakash Gupta was garlanded on behalf of the Circle Unions at Madras. Comrade P. M. Krishnan, M. A. Jabbar and K. Ramamurti also speak.

Comrade Om Prakash Gupta while addressing the meeting thanked the Circle Co-ordinating Committee for the great honour done to him. He said that any scheme introduced by the Government at the cost of the workers has to be opposed tooth and nail. If the Five Year Plan is to be a success, it can be only with the co-operation of the working people and such a co-operation will be forthcoming only if the workers are assured of a secure and fair share in the fruits of their labour.

COMRADE D. GNANIAH HONOURED

Under the joint auspices of the A.I.P. E.U. Class-III Madras Circle and G.P.O. South Division, North Division, D.L.O. and T.T. Class Branches a meeting was arranged on the 4-11-1955 at Madras G.P.O. In spite of torrential rain there was a good representative gathering.

Comrade G. Lakshmanan, Circle Secretary, A.I.P.E.U. Class-III, Madras Circle Branch, Madras welcomed the gathering and explained that the meeting was arranged to felicitate and accord a hearty send off to Comrade D. Gnaniah on the eve of his proceeding to Delhi to assume charge as the Assistant General Secretary of the All India Postal Employees Union, Class III. Central Head Quarters.

Comrade C.M. Paripurnam, President, A.I.P.E.U. Class-III, Madras Circle Branch, Madras presided. He recalled the significant services of Comrade D. Gnaniah during the past one decade to the P & T union movement. He also detailed the grievances of the workers and criticised the attitude of the Government. He expressed the confidence that Comrade D. Gnaniah would prove to be not only an able lieutenant to Comrade A.S. Rajan but also an inspiring guide to the National Federation of Post and Telegraph Employees and the other federated units in general.

Comrade A.M.A. Majeed, Circle Secretary, A.I.T.E.E.U. Class-III, Madras

Circle Branch, Madras offered the felicitations of the Engineering workers and wished him a happy and eventful life at Delhi.

Comrade P.H.V.S. Pandian, Circle Secretary, A. I. R. M. S. E. U Class-III, Madras Circle Branch, Madras referred to the services of Comrade D. Gnaniah and wished him all success.

Comrade C. M. N. Nambisan, Circle Secretary, A. I. T. E. E. U. Linestaff and Class IV, Madras Circle Branch, Madras referred to D. Gnaniah as a brilliant young leader of the P & T and said that he is an institution by himself.

Comrade P.M. Krishnan, Chief Secretary, A.I.P.E.U. Postmen and Class-IV, Madras Circle Branch, Madras congratulated Comrade D. Gnaniah on his well merited election to the All India Post, wished him all success and conveyed the greetings of the Postmen Union.

Comrade V.R. Soundararajan, Circle Secretary, A. I. A. O. E. A. Class-III and Class-IV P.M.G.'s Office Branch, Madras praised the organising ability of Comrade D. Gnaniah and wished him all success.

Comrade S. Chandrasekharan, Circle Secretary, A. I. A. O. E. A. Class-III and Class-IV, Madras Telephone District Branch, Madras conveyed the greetings of the Telephone District Workers.

Comrade A.S. Raghavan, Secretary, Madras G.P.O. Branch greeted Comrade D. Gnaniah and wished him success in his mission.

Comrade C.P. Sundaramurthy, Assistant Secretary to the G.P.O. Postmen Union referred to a few of the grievances of the Postmen and Class-IV and wished that Comrade D. Gnaniah would endeavour his best to seek redressal of them.

Comrade R. Ramachendran Secretary, Madras North Division Branch pledged the support of the North Division Workers and wished him success in his mission.

Comrade T. Balusamy, Secretary, Madras D.L.O. Branch, Madras referred Comrade D. Gnaniah as an eminent organiser and leader.

Comrade Javanthinathan represented the Madras City South Division Branch and said that Comrade A.S. Rajan and Comrade D. Gnaniah at the centre would do a powerful bulwork against the onslaughts of the Administration.

Comrade T. Ram Bai, Vice President, A. I. T. E. E. U.—Class-III Madras Circle Branch said that they felt like belonging to one united organisation. Comrade D. Gnaniah will do all that is possible so as to change the attitude of the officers. He congratulated Comrade D. Gnaniah on his well merited election.

Comrade A. S. Muthukumarasamy, Secretary, Madras T.T. Class Branch said that Comrade D. Gnaniah's services will be ever cherished in the history of the P & T union movement.

Comrade M. A. Jabbar praised the wonderful qualities of leadership in Comrade D. Gnaniah and wished him all luck.

Comrade K. Ramamurthi said that Comrade D. Gnaniah is a disciplined soldier of the movement. He radiates cheer and optimism in abundant measure which will stand him in good stead at Delhi. He wished him godspeed.

Comrade D. Gnaniah replying in resplendent Tamil said that he was a bit surprised at this grand reception and being called a leader. He would have been pleased if called as a valiant worker. The reception given to him was a honour done

to the P & T Workers of the entire Circle and their leaders. He said that Comrades K. Ramamurthi, A. S. Rajan, & Om. Prakash Gupta were the leaders who moulded him most in the P & T movement. He then referred to the attitude of the Government and the onslaughts on the Unions. April 20th Demands Day Rallies and civic receptions given to our leader Comrade A.S. Rajan are indications of the public support to the cause of the P & T workers. He gave a masterly analysis of the present labour and economic policy of the Government vis-a-vis the declared objective of the country, viz., the establishment of a Socialistic pattern of society. He pointed out how the objectives of the Second Five Year Plan are identical to the aspirations of the P. & T. workers in particular and the other working class in General. The demand for a second pay commission is only in pursuance of the socio-economic policy of Government and in the general uplift of the conditions of

the people and eradication of unemployment.

In conclusion he made a fervent plea for collective functioning at all levels by developing fraternity among the active workers and thus build a powerful movement of the P. & T. Workers.

The President in his concluding remarks wished Comrade D. Gnaniah all success and assured the support of the Workers of the Madras Circle.

Comrade C. N. Raman, Asst. Circle Secretary proposed a hearty vote of thanks.

On his arrival at the Egmore Railway Station on 30-11-1955 Comrade D. Gnaniah was accorded a hearty welcome by the Circle and Branch Unions in the City. He was 'profusely garlanded and greeted with cheers of 'Comrade Gnaniah Zindabad'.

ARREARS OF QUOTA

Copy of Circular dated 8-12-55 of the Asst. Circle Secretary A.I.P.E.U. Postmen & Class IV. to the Hony. Secretaries, all Divisional & Branch Unions.

according to which any branch which defaults payment of quota for three consecutive months, shall be disaffiliated after giving due notice.

Dear Sirs,

Sub:—Arrears of quota—remittance—request of.

Ref:—Quota/55 Madras, d/8th Dec., 1955.

The accounts of the Circle Union have to be closed during this month and the non-remittance of the quotas then and there by the branch Unions renders this job of this Union most difficult.

It has come to my notice that many Branches are not remitting their quotas due to this Office very regularly and that some Branches have not remitted the quotas for three to four months continuously.

In the circumstances you are requested to remit the arrears of quota at an early date, failing which this Office will be constrained to disaffiliate such branches as are in arrears without any further advice.

In this connection your attention is invited to Rule 9 (a) of our Constitution,

Yours faithfully,
(Sd) R. ETHIRAJULU,
Asst. Circle Secretary.

SUCCESSFUL CASE

Copy of letter No. DO/B/29/55 dated 21-11-55 from Sri P. M. Krishnan Circle Secretary to Shri K. Narayana Shetty, B. A., Sr. Supdt. of Post Offices, Mysore.

No. SPMY/3 d/25-11-55.

Dear Sri Krishnan,

I have received your D. O. letter No. B/29/55 d/21-11-55 regarding alleged harassment on the part of the Postmaster, Mercara. An oral complaint in this regard was made to me by the postmen and class iv staff of Mercara during my visit to Mercara during the first week of this month and I had issued suitable instructions to the Postmaster, Mercara, and also advised the members of your Union. I am again taking up the matter with the Postmaster, Mercara, and trust that the members of your Union will have no further complaint in the matter.

Ref:-DO/B/29/55 d/21-11-55.

Dear Sir,

I have had this day a complaint from the postmen and class iv staff of Mercara P. O. that the Postmaster of Mercara is harassing them too much by issue of memos and by threats of handing them over to the Police. This is the first occasion that such a complaint has been received from the Mysore Division and it pains me very much when I think that such a complaint has cropped up during your kind regime whose kindness and sympathy towards the staff is well known all over the Circle.

I shall be highly obliged if you will kindly look into this and stop the harassment.

Yours sincerely,
Sd/ K. Narayana Shetty

Copy of letter No. DO/B/29/55 dated 5-12-55 from Sri P. M. Krishnan, Circle Secretary to Shri K. Narayana Shetty, B.A, Sr. Supdt. of P. Os., Mysore.

Ref:-DO/B/29/55 d/5-12-55.

Dear Sir,

Will you kindly refer to your D. O. letter No. SP/MY/3 d/25-11-55?

I am extremely thankful to you for the kind and prompt action taken in the matter.

With kind regards,

Yours sincerely,
Sd/- P. M. Krishnan
Circle Secretary.

Yours Sincerely,
Sd/- P. M. Krishnan,
Circle Secretary.

Copy of letter No. SPMY/3 dated 25-11-56 from Sri K. Narayana Shetty, Supdt. of P. Os., Mysore Division. to P. M. Krishnan, Circle Secretary.

ANNUAL CONFERENCE

OF

The All India Postal Employees Union-Postmen & Class IV

The annual Conference of the A.I.P. E.U.—Postmen and Class iv was held in Delhi from the 3rd to the 5th October 1955 presided over by Shri Robini Ray, the President of the Union.

The open session was inaugurated by Giani Gurumukh Singh Musafir, M.P. on the 3rd October in the hall in Lethian Exchange. Com. B.N. Ghosh, Secretary-General of the National Federation of P & T Employees, Com. O.P. Gupta, General Secretary of the A.I.T.E.E. Union—Class iii, Sri Lala Achint Ram, M.P., Sri Chaudhry Ranbir Singh, M. P. and others addressed the session.

The Conference deliberated over the various problems facing the postmen and class iv employees and adopted suitable resolutions.

The Conference took a momentous decision to shift the headquarters of the Union to Delhi to be under the control of the Deputy General Secretary Shri Jamna Das Akhtar.

The following were elected as Office-bearers of the Union for the year 1955—1956.

1. Shri Lala Achut Ram, M. P. President.
2. Shri P.M. Krishnan, Vice-President.
3. Shri Pt. Kishan Chand, Vice-President.
4. Shri V.G. Dalvi, Bar-at-law, General Secretary.
5. Shri Jamna Das Akhtar, Deputy General Secretary.

Shri S.P. Misra, Assistant General Secretary.

Shri Mohindar Prakash, Asst. General Secretary.

Shri D. Pandey, Organising Secretary.

Shri V.P. Ramu, Asst. Organising Secretary.

Shri Govind Singh, Financial Secretary.

Shri Sukh Lal Sharma, Asst. Financial Secretary.

The following were elected as Federal Councillors:

1. Shri Gopal Singh Josh, Delhi G.P.O.
2. Shri S.P. Anand, Calcutta—12.
3. Shri Bachulal Bharati, Calcutta—12.
4. Shri B.P. Sinha, Patna.
5. Shri Virendra Bahadur Singh, Kanpur.
6. Shri P.M. Krishnan, Madras.
7. Shri R. Ethirajulu Naidu, Madras.
8. Shri H.R. Gokale, Bombay.
9. Shri S.G. Dalvi, Bombay.
10. Shri N. Satyanarayana Reddy, Hyderabad, Deccan.
11. Shri Haji Peeran, Adoni.
12. Shri Khushhal Singh, Jaipur, H.O.
13. Shri Kamalakant Hira, Assam, Gohati.
14. Shri Pt. Kishanchand, Amritsar.
15. Shri Kasipuri Goswami, Nagpur.

MADRAS CIRCLE

CO-ORDINATING COMMITTEE

Copy of Circular No. A.I.P. MSO Co-ord.
Dated 1-11-1955.

To

Com. P. M. KRISHNAN,
Circle Secretary,
A. I. P. E. U. Postman & Cl IV,
Madras Circle Branch,
MADRAS-2.

Dear Comrade,

I am forwarding herewith the proceeding of the meeting of the Circle Secretaries held on 11-10-'55. Please acknowledge the receipt of the same.

With greetings,

Yours fraternally,
(G. LAKSHMAN)

Convenor
Circle Secretary, A.I.P.E.U.- Cl 3
Madras Circle Branch.

THOSE PRESENT.

1. Com. V. R. Soundararajan, Circle Secretary, A.I.A.O.E.A. - Class III, and Class IV, P. M. G'Office Branch, Madras.

2. Com. A. M. A. Majeed, Circle Secretary A.I.T.E.E.U. - Class III, Madras Circle Branch, Madras.

3. Com R. Muniathinam, Circle Secretary A.I.R.M.S.E.U. - Mailguards and Class IV Madras Circle Branch, Madras.

4. Com. R. Ethirajulu, Asst. Circle Secretary, A.I.P.E.U. - Postmen & Class IV, Madras Circle Branch, Madras.

5. Com. P.H.V.S. Pandian, Circle Secretary A.I.R.M.S.E.U. - Class III, Madras Circle Branch, Madras.

6. Com. S. Chandrasekaran, Circle Secretary A. I. A. O. E. A. - Class III, and Class IV, Madras Telephone District Branch, Madras

7. Com. C.M.N.Nambisan, Circle Secretary A.I.T.E.E.U. - Class III, Linestaff & Class IV, Madras Circle Branch.

8. Com. G. Lakshmanan, Circle Secretary, A.I.P.E.U. - Class III, Madras Circle Branch.

Com Ethirajulu Naidu seconded by Com Muniathinam proposed the name of Com. V. R. Soundararajan to the chair.

The following resolution was passed unanimously :-

“ We, the Circle Secretaries present solemnly affirm and resolve to constitute the Madras Circle Co-ordinating Committee of the Circle Unions in accordance with clause (d) of Rule 4 of the Constitution of the N. F. P. T. E. and as per the resolution adopted by the Federal Executive Committee held from 3rd to 6th March 1955 on the subject ”

Moved from the chair, the resolution was adopted unanimously.

The Chairman called for nominations for election of Convenor.

Com. G. Lakshmanan duly proposed by Com C. M. N. Nambisan and seconded by com A. M. A. Majeed was elected unanimously as convenor.

The Circle Secretaries agreed upon the following Code of procedure for the functioning of the Circle Co-ordinating Committee.

1. The Committee shall consist of the 10 Circle Secretaries of the Circle Branches of the 9 All India Unions.

2. In the absence of the Circle Secretary any one of the Office-bearers of the Circle Union duly authorised by the Circle Secretary shall deputise for that Circle Secretary

3. The meeting of the Co-ordinating Committee shall ordinarily be convened once in a month.

4. Seven days notice shall be given for convening an ordinary meeting of the Co-ordinating Committee. Emergency meetings of the Committee can be convened after giving three days notice.

5. The quorum for convening a meeting of the co-ordinating Committee shall be 7.

6. The decisions of the co-ordinating committee shall be unanimous.

7. Over and above the monthly meeting, the convenor shall convene a meeting of the committee on receipt of a request from any one of the Circle Secretaries to consider and take decisions on common problems. The Co-ordinating Committee alone can decide whether a problem is a common problem to be taken note of by it.

Duties of the Convenor: The Convenor shall hold office ordinarily for one

year or till he bears to be a Circle Secretary, whichever is earlier.

He shall convene meetings, maintain minutes, be in charge of funds & render accounts to the committee. He shall communicate the decision to the respective Circle Secretaries.

At every meeting a Chairman shall be elected to conduct the proceedings.

Funds: If the Circle Unions so desire, they may remit voluntarily contributions to the Convenor of the Circle Co-ordinating Committee to enable him to meet the initial expenses.

The Convenor shall invariably at every meeting of the Circle Co-ordinating Committee render accounts and the expenditure incurred be allotted on an equal basis to each constituting Circle Union.

The following Circle Secretaries have agreed to give voluntary contributions as noted against each Union:—

A.I.P.E.U.—Class III	...	Rs. 2
A.I.T.E.E.U.—Class III	...	„ 1
A.I.P.E.U.—Postmen and Class IV	...	„ 1
A.I.T.E.E.U.—Linestaff and Class IV	...	„ 1
A.I.R.M.S.E.U.—Mailguards and Class IV	...	„ 1
A.I.A.O.E.A.—P.M.G's Office, Cl. III and Cl. IV	...	„ 1
A.I.A.O.E.A.—Telephone Dt. Cl. III & Cl. IV	...	„ 1
A.I.R.M.S.E.U.—Class III will be let known.		

FLOOD RELIEF

REQUEST FOR 3 MONTHS' ADVANCE PAY

Copy of letter dated 8-12-55 from Sri P. M. Krishnan, Circle Secretary, AIPEU, Postmen & Class IV to the P.M.G. Madras.

To
The Postmaster-General.
Madras Circle, Madras-2.

Dear Sir,
Sub: Sanction of Advance Pay for the staff employed in flood-stricken areas.

Ref:—Cyclone/South/55 Madras,
d/8th. Dec. 1955

You might have seen by now from the Press Reports that the natives of Nagapatinam, Tanjore, Mathurai, Paramakudi, Pattukottai, Vedaranyam, Ramanad, Kumbakonam, Mayuram, Karaikudi, Tiruchirappalli, Thiruthuraipundi, Arantangi etc, have been hard-hit by the cyclone as a result of which many have lost their possessions including their homes. It is needless for me to say that the postmen and Class iv staff employed in those places have not escaped this nature's fury.

It is imperative on the part of the P & T Department, considering the devastation caused by the cyclone, to come to the rescue of the postmen and class iv staff of the Department who have to continue at their posts of duty to maintain communications, without regard for their personal convenience and safety, by granting such relief as is quite essential at this critical juncture.

Our Union conveys its respectful thanks to the Postmaster-General, Madras, for granting 1 month pay as advance to the P & T Staff working in the cyclone affected

areas. However, I wish to add that this is too inadequate a sum to afford any tangible relief in view of the degree of damage caused and the soaring prices of food-stuff.

I would therefore request you kindly to reconsider this Union's request for the grant of 3 month's pay as advance very sympathetically in the light of the havoc and disaster created by the floods and grant the staff this reasonable sum so that they may tide over the difficulties.

I hope and trust that you will move in the matter very quickly and issue expeditious orders.

Yours faithfully,
Sd. P. M. Krishnan,
Circle Secretary.

Copy to:

1. The Hony. General Secretary, A.I.P. E.U.—Postmen & Class iv, New Delhi, for favour of information and for moving the D. G. P T. for the grant of advance pay without any delay.

2. The Hony. Secretaries, Tanjore, Nagapatinam, Kumbakonam, Pattukottai, Mayuram, Ramnad, Karaikudi, Tiruchirappalli, Paramakudi, Arantangi for information.

3. Com. Shri B. N. Gosh, Secretary-General, National Federation of P. & T. Employees, New Delhi, for favour of information and action with the D. G. P. T., New Delhi.

—Asst. Circle Secretary.

N. B.—It is ascertained from the Circle Office that the D. G. P. T. has been pleased to grant the Union's request for granting 3 months' pay and that orders are being communicated to the Divisional Supdts. for necessary action.

* * *

Copy forwarded to all Divisional and Branch Unions for information.

While it is the principal responsibility of the Heads of the Department to help the P & T Staff by taking such measures as the circumstances warrant, it should not be forgotten that our members also owe a duty to some extent to relieve our brethren of their distress.

May I therefore appeal to you to kindly raise donations from our membership and remit the same to the address which will be intimated to you in due course.

The Co-ordinating Committee at the Circle level is being convened to devise ways and means to collect the contributions and spend them exclusively for the P & T Staff.

Expecting hearty co-operation,
(Sd) R. Ethirajulu,
Asst. Circle Secretary.

Copy of Letter No. F/189 Flood Relief d/13-12-55 received from the Secretary-General, National Federation of P & T Employees, New Delhi.

Re: Sanction of advance of pay for P & T Staff working in flood stricken areas of Madras.

"With reference to your endorsement d/8-12-55, on the above subject, I am to inform you that action was already taken and copy sent to all Central Unions. Orders have since been issued sanctioning grant

of 3 month's pay as advance to the flood stricken P & T Employees of Madras and the fact was communicated to Shri G. Lakshmanan, Circle Secretary, Postal Union—Class iii on the 10th December.

As regards E. D. As. there is no possibility of their getting the advance as it was not sanctioned in the previous cases also."

This Union conveys its respectful thanks to Shri B. N. Gosh, Secretary-General, National Federation of P & T Employees, The Director-General, P & T, New Delhi, the Postmaster-General, Madras, for granting three month's advance to the flood-stricken employees.

This Union also conveys its respectful thanks to Hon'ble Shri Jawaharlal Nehru, Prime Minister of India and Hon'ble Shri K. Kamaraj Nadar, Chief Minister, Madras State for taking effective measures to relieve the flood-stricken masses of their distress.

Appeal from the Circle Secretary

Many of you might have heard and seen in the Dailies about the recent cyclone in the South, mainly in the suburbs of Arantangi, Paramakudi and Vedaranyam, Pattukottai etc. The degree of damage to properties and the loss of lives is too large to imagine. Many are reported to have been stranded on the streets without homes to live in and many more are starving, nay dying for want of food.

I therefore appeal to every postman and class iv of the Department to come forward to help the suffering millions by contributing a minimum of a day's pay which would go a long way to relieve the sufferers of their miseries and hardships.

I also appeal to the Secretaries of the Divisional and Branch Unions to hold

meetings and pass resolutions condoling the death of many who have fallen victims to the Nature's fury.

Further, I appeal to the members to send joint representations to the Authorities of the M. C. P. C. Bank to set apart half of this year dividend and remit it to the Cyclone Relief Fund organised by the Government of Madras.

Furthermore, I appeal to the Secretaries to collect donations from the Public for helping the people in distress.

Finally, I appeal to the Director-General, Posts and Telegraphs and the Postmaster-General, Madras, to grant a minimum advance pay of Rs. 150/- recoverable in easy instalments to the workers employ-

ed in the cyclone-affected areas to help them to tide over the difficulties caused by the Cyclone.

P. M. Krishnan,
Circle Secretary.

Copy of letter No. AP/MS/909 dated 16-12-1955 from the P.M.G. Madras to the Circle Secretary, All-India Postal Employees' Union, Postmen & Class IV, Madras-1.

Sir

Referring to your letter No. Cyclone/55 dated the 13th December 1955, I am to inform you that instructions have already been issued to all the Supdts. of Pos. Nagapattinam and Mathurai for payment of advance of 3 month's pay to P&T officials affected by the recent cyclone and floods.

Yours faithfully,
(Sd.) S. D. MURTHY,
For Post-Master General.

AN APPEAL TO P & T WORKERS IN MADRAS CONTRIBUTE LIBERALLY TO CYCLONE RELIEF FUND

Copy of circular from Sri. C. Lakshmanan, convenor, Madras Circle Co-ordinating committee of circle unions, Madras & Circle Secretary, AIPTEU Class III.

solidarity in rallying to a common cause like this.

With Greetings,

Dear Comrades,

Kindly see below a copy of resolutions adopted by the Circle Co-ordinating Committee of the P & T Unions in Madras Circle held on 13-12-55. You are requested to move immediately in the matter of collecting donations in cash and in kind from the entire P & T Workers of your locality and remit the amount as directed in the resolution.

Yours fraternally,
G. LAKSHMANAN
Convenor, Madras C. C. C.
& Circle Secretary, AIPTEU
Class III.

COPY OF RESOLUTIONS

To

All Branch Secretaries
of all P & T Unions,
Madras Circle.

We are sure that our entire membership will rise like one man and show to the People and the Government our unity and

This meeting of the Circle Co-ordinating Committee of the P & T Unions in Madras Circle convey their heartfelt condolences to

the families who are bereaved on account of the havoc caused by the recent cyclone in Tamil nad and also extend their sympathy and sorrow to those citizens who have suffered physically and materially as a result of the cyclone.

This meeting expresses its heartfelt thanks and gratitude to Sri Kamaraj, Chief Minister, Madras State, for the prompt action taken by him by personally visiting the places affected and assuaging the grief of the people who have suffered and also arranging for their relief and succour.

This meeting also expresses its thanks to Sri. P. K. S. Chari, Postmaster-General, Madras and the Officers of Circle and Divisional Administration for the arrangements they have made to render help and assistance to the P & T Officials in the affected area.

This meeting appeals to the entire P & T Workers in the Madras Circle to contribute liberally both in cash and kind to the Madras State Cyclone Relief Funds (Organised by the Sheriff of Madras and "Dinamani") and requests all branch Secretaries to take all possible steps forthwith for the collection of funds and remitting the same to either of the funds referred to under intimation to their respective Circle Secretaries and the Convenor, Circle Co-ordinating Committee, Madras.

This meeting further suggests that at places where there are more than one branch unions, the collections may be

made preferably under their joint auspices and the remittances sent, in the name of the NFPTE.

P & T UNITY ZINDABAD!

National Federation of P & T Employees Zindabad!

All India Postal Employees Union, Cl. III Zindabad!

All India Postal Employees Union, Postmen & CL. IV Zindabad!

All India R. M. S. Union Class III. Zindabad!

All India R. M. S. Employees Union, Mailguard & Cl. IV, Zindabad!

All India Telegraph Engineering Employees Union, Cl. III Zindabad!

All India Telegraph Engineering Employees Union Linestaff and CL. IV, Zindabad!

All India Telegraph Traffic Employees Union Cl. III, Zindabad!

All India Telegraph Traffic Employees Union, Cl. IV. Zindabad!

All India Administrative Office Employees Association, Cl. III & Cl. IV Zindabad!

National Federation of P & T Employees Zindabad!

P & T UNITY ZINDABAD!

NEWS FROM OUR BRANCHES

Bangalore Branch

The Annual Conference of the above Divisional Branch Union was held on 20-11-1955 under the Chairmanship of Sri N. Shourappa, President of our Union, at Bangalore H. P. O. and the following Office Bearers have been elected for the year 1955-56.

1. Shri N. Shourappa, Clerk, Bangalore H. O. - **President.**
2. (a) Shri J. V. Eswara Rao, Postman, Bangalore H. O. (b) Shri Muniswamappa, Bangalore City, - **Vice Presidents.**
3. Shri D. Govindarajan, Postman, Bangalore, - **Secretary.**
4. (a) Shri K. Govinda Nair, Class IV Bangalore H.O. (b) Shri V. G. Parthasarathy, Postman, B. City (c) Shri Rajagopal, Postman, Malleswaram P.O (d) Shri P. Krishna Singh, Postman, Basavangudi P. O. (e) Shri Lakshmana Rao, Postman, Camp Area, - **Asst. Secretaries.**
5. (a) Shri M. Subramanian, Postman, Bangalore H. O. (b) Shri D. John, Class IV, Postman, Bangalore H. O. - **Organising Secretaries.**
6. Shri M. Palani, Postman, Bangalore H. O. - **Treasurer.**
7. (a) Shri V. Srinivasamurthy, Postman, Bangalore H O (b) Shri Yesudass, Postman, Bangalore City - **Assistant Treasurers.**
8. Shri K. V. Sripada Rao, S. P. M. Residency Road P.O. Bangalore - **Auditor**
9. (a) Shri C. B. Radhakrishnan, Postman, Bangalore H.O. (b) Shri L. V. Sastry, Postman, Bangalore H. O. (c) Shri K. Ramachandra Rao, Postman, B. City (d) Narasinga Rao, Postman, B. City (e) Shri M. Venkatappa, Postman, Basavangudi, (f) Shri Giriappa, Postman, Malleswaram, (g) Shri H.T. Ooliah, Postman, Hebbal, (h) Shri T. M. Narayana, Fraser Town, (i) Shri M. Sigamani, Postman, Agaram, (j) Shri S. Joseph, Postman, Camp Area, (k) Shri K. V. Srinivasa Rao, Postman, K G. F. Area, (l) Shri Venkoba Rao, Deptl. Stamp Vender, (m) Shri M. John, Class IV, Bangalore City - **Executive Committee Members.**

SALEM BRANCH

INTERVIEW WITH SHRI S. B. VELANKAR, M.A., LL.B.

DIRECTOR OF POSTAL SERVICES at SALEM ON 6th September 1955.

1. Sanction of 4 additional postmen 1 cash overseer and 1 window sorting postman to Salem H. O., 1 additional sorting postman and one departmental sweeper to Shevapat S. O.

Additional staff would be sanctioned wherever statistics justified the same, provided funds are available. There is no justification for a departmental sweeper at Shavapat P. O. The proposal for a

cash overseer for Salem H. O. was also already examined and dropped as there was no justification. The clerk who attends to window sorting does it only for 3 hours and is entrusted with other work for the rest of the day. He cannot therefore be replaced by a sorting postman. The Superintendent may however re-examine the question, if any new facts are brought to light and submit proposal. The question of sanction of additional postmen for Salem H.O. and sorting postman for Shavapet is under correspondence between the Circle Office and the Superintendent of Post Offices.

2. Sanction of a packer for Bommidi P. O.

The question is being examined by the Superintendent of Post Offices. Necessary action will be taken on receipt of a proposal from him.

3. Difficulties to postmen and other class iv officials consequent on abolition of posts of postmen and their replacement by E.D.D. As.

Specific cases of hardship may be brought to the notice of the Superintendent.

4. Confirmation of posts as postmen and class iv etc.

Particulars of specific cases may be furnished to the Superintendent.

5. Sanction of Head or sorting postman or Cash overseer in all selection Grade S.Os. of this division.

This cannot be accepted. Wherever there is justification the question will be taken up.

6. Overseers should be appointed under I.P.O. in the mofussil S. Os. to check delivery work.

This will be examined by the Circle Office.

7. (a) Supply of uniforms to the postmen and class iv.

The supply is expected to be made early.

7. (b) Request that instead of uniforms cloth may be supplied so that the uniforms may be stitched according to the measurements of the individuals by themselves :

This is an A.I. Question and may be taken up by the Central Body.

Tiruchirappalli Branch

During his visit to Tiruchirappalli on Monday the 3rd October, 1955, Shri Jawaharlal Nehru, Prime Minister, left Kimber Garden at 3 P. M. for Tanjore enroute Tiruchirappalli Head Post Office Road.

Postal officials of all classes including the Divisional Superintendent, Shri K. R. Chokkanna Ayyangar, stood in a line on both sides of the Road. The entrance to the Head Post Office was well decorated with arches.

When the Prime Minister's car came near the Head Post Office, Sri P. Jagannathan, President of our Union, raised the slogan "JAWAHARLALJI NEHRUKI JAI" and the air resounded with the slogan "JAI JAI".

Sri K. Kamaraj, the Chief Minister of Madras State, who was seated by the side of the Prime Minister, stood up and ordered the car to stop at the entrance of the Post Office. Sri P. Jagannathan and Shri A. Balakrishnan, Postman, Teppakulam S. O., both garlanded the Prime Minister.

Sri S. Natesan, Union Secretary, presented the Welcome Address to the Prime Minister.

A copy of the Welcome Address is enclosed herein for kind information.

Welcome Address

Vandematharam. Welcome Address presented to Shri Jawaharlal Nehru (Prime Minister of India) by The All India Postal Employees Union-Postmen & Class IV Tiruchirapalli Division Branch on 3rd October 1955 at Tiruchirapalli.

Most Worshipful Prime Minister:

We extend to you a most hearty welcome to this historic District of Tiruchirapalli.

We are the Walking Post Office and we have been privileged to serve the public—

associating ourselves with them as their kith and kin.

We assure the Prime Minister of our continued faithful and patriotic service to our Government and the country.

We are aware that our interests—nay, our nation's interest—the world's interest—are safe in the hands of our revered Prime Minister, the Peace Maker in this warring world.

We pray to God for the long and glorious life of our Prime Minister.

Jai Hind

We remain,

Yours faithfully,

The All India Postal Employees Union
Postmen & Class IV,
Tiruchirapalli Division.

SENIORS TO NOTE PLEASE!!

Appeal to the Super-Annuated and those about to retire.

Correspondence with the authorities to rescind the orders prescribing annual medical examination of super-annuated Ministerial servants of the department have proved futile. These orders have been passed even though the Solicitor to the Government of India in 1948, gave the legal opinion that Ministerial Servants have the privilege to remain in service till they are 60 years of age since FR b (i) reads that though retirement at 55 is stated as **May be required to retire at 55**, but by implication the interpretation is that **only under extraordinary circumstances** a Ministerial Servant can be retired before 60.

As such it is felt that expert legal opinion should be sought in the matter and if advised to file a case against the Government in the Court of Law may be launched,

For this purpose funds are required and all Ministerial servants on the wrong side of fifty and **other sympathisers** are requested at the rate of a rupee initially for ascertaining expert legal opinion. If the legal opinion supports our filing a case further contributions will be called for.

Therefore if the officials who are on the verge of super-annuation and those on extension mean business they are requested to kindly send in their donation of a rupee only immediately to the Treasurer, A.I.P. E.U. Class-III, Central Headquarters, New Delhi.

A. S. RAJAN,
General Secretary
A.I.P.E.U. Class-III C.H.Q.

இரண்டாவது சம்பள கமிஷன் நியமிக்கவேண்டிய அவசரமும் அவசியமும்

கடந்த 1946ல், மத்திய அரசாங்க ஊழியர்களின், தொழில் நிலைமைகளையும், சம்பள விசேஷங்களையும், மத்திய சம்பள கமிஷன் நிர்ணயம் செய்தபோது இந்தியாவின் சமுதாய பொருளாதார அமைப்பு முழுக்க, முழுக்க முதலாளிகளின் கைப்பிடியில சிக்கிக் கிடந்தது மட்டுமல்ல; இவர்களின் எண்ணங்களால் உருவாக்கப்பட்ட நிர்வாக யந்திரங்களின் போக்கை யொட்டியே சம்பளக் கமிஷனும் எதையும் நிர்ணயிக்க வேண்டியிருந்தது. இதன் எதிரொலியென சிப்பந்திகளின் குடும்பங்களைப் பட்டினியினின்றும் பாதுகாக்கக்கூடிய அளவினதாகவே சம்பளங்களையும், கூலிகளையும் அவர்கள் நிர்ணயம் செய்தார்கள்.

ஆனால் இன்றோ நாட்டிலே பேசப்பட்டு வரும் சமுதாய பொருளாதார அமைப்பு முறைவேறு என்பதுமட்டுமல்ல; புதிதானதும் கூட! சோஷியலிஷ் அடிப்படையிலே அரசும் அமைச்சும் — ஆளும் சட்டமும், திட்டமும் அமையவேண்டுமென்று இன்று பேசப்படுகிறது. எனவே இந்த நோத்தில மீண்டு பொரு சம்பளக் கமிஷன் இரண்டாம் முறையாக ஏற்படவேண்டிய அவசியம் பற்றியும் 'அவசரம் பற்றியும் நாம் எடுத்துக் காட்டவேண்டிய நிர்பந்தம் இன்று ஏற்பட்டிருக்கிறது ஒரு நாகரீக நாட்டின் தகுதிவாய்ந்த குடிமக்களின் அந்தஸ்துக்குத் தக்க படி இன்றுள்ள அரசாங்க சிப்பந்திகளின் நிலைகளும் உயர்த்தப்படுமா... இல்லையா ... என்பது பற்றி இந்த இரண்டாவது சம்பளக் கமிஷன் ஏற்படுவதோடல்லாமல் முடிவு செய்தேயும் ஆகவேண்டும். ரயில்வே சிப்பந்திகளும், தபால் தந்தி இலாகாவின் சிப்பந்திகளும் தங்கள் தங்கள் வருடாந்திர மகாநாடுகளில், இரண்டாவது சம்பளக் கமிஷன் ஏற்பட்டேயாகவேண்டுமென்று தீர்மானம் செய்திருக்கிறார்கள். இன்னும் சில பல இடங்களில் இந்தத்தீர்மானத்தை நிறைவேற்றுவதில், தேவைப்பட்டால்

நேரடி நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டுமென்றும், திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே இந்த கோரிக்கையைத் தாமதப்படுத்துவதால், ஆபத்தும் அநீதியும் தான் ஏற்படவாய்ப்பளிக்குமே தவிர, வேறில்லை.

இத்தகைய நமது கோரிக்கைகள் தேசிய புனரமைப்புக்காரர்களிடையே பெருத்த கண்டனத்தையும் ஆத்திரத்தையும் கிளப்பியிருக்கிறது. அவர்களின் இது பற்றியவாதமெல்லாம், இதுதான்... 'தேசிய சொத்து இன்னும் தகுந்த அளவில் உயரவில்லை', மத்திய அரசாங்க சிப்பந்திகளின் வாழ்க்கைப்புள்ளி ஏற்கனவே அதிகமான அளவுக்கு உயர்ந்திருக்கிறது. சொல்லப்போனால் மாகாணத்தின் அளவை விட உயர்ந்திருக்கிறது, என்கிறார்கள் இதற்கே இப்படி என்றால் ஆசிரியர்கள்-விவசாயத் தொழில் புரிவோர் நிலைபற்றி சொல்வதற்க்க யில்லை! எனவே இத்தகையவர்களின் வாக்குவாதங்களின் தாரதம்மியத்தைப்பற்றி சிந்திக்கப்போகுமாம், ஒருவர் வெகு சீக்கிரமாகத் திருப்பியவர்களுக்குப் பதிலாகச் சில பல வார்த்தைகளையும் சொல்லிவிடலாம். அதாவது, 'இந்தப் பிரச்சனையை ஆராய்வது ஒரு பாரபட்சமற்ற கமிட்டியின் வேலை... அதைத்தான் நாமும் வேண்டிக்கொண்டு இருக்கிறோம்' என்று சொல்லலாம்.

இரண்டாவது சம்பளக்கமிஷன் ஏற்பட்டால், அது இது சம்பந்தமாக வரும் எல்லா விவாதங்களுக்கும், சிக்கல்களுக்கும் போதிய அளவுக்கு பரிகாரம் தேடித்தரவில்லையிருக்குமென்றும் நம்பலாம்... ஆனால் அதைதய பரிடசையே நடைபெறமுன்னம், ஒவ்வொரு பிரச்சனையிலும் கோரிக்கையிலும் குறைகாணுவதென்பது உண்மைத்தொழிலாளர்களுக்கு புதிய சோஷியலிஷம் பேசும் அரசாங்கத்தின் மீத சந்தேகம் கொள்ளும்படிக்குத் தான் வைக்கும்மென்பது திண்ணம். மேலும்

இரண்டாவது ஐந்து வருஷத்தைப் பூர்த்தி செய்ய தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் வேண்டுமென்று பேசுபவர்களின்மீது இது சந்தேகத்தைத் தாண்டேடித்தரும்! நாட்டின் பொருளாதாரத்தை எந்த அளவிலும் பாதிக்காத அளவில், முதல் சம்பளக் கமிஷன் சமர்ப்பித்திருக்கின்ற சிபாரிசுகளும், மறைந்துகிடக்கும் சில பல மனிதத்தன்மைக்கு ஏற்கமுடியாத சிபாரிசுகளைக் களைந்து விடலாமென்று தொழிலாளர்கள் இப்போது நம்பிக்கையுடையவர்களாயிருக்கிறார்கள். உதாரணமாக, அவர்கள் சம்பளக் கமிஷன் சிபாரிசு செய்த சம்பளவிகிதமான 30-3-35! என்பதை எடுத்துவிட வேண்டுமென்ற ஆவல் உள்ளவர்களாயிருக்கிறார்கள் அதனை எடுத்துவிட்டு கனம் M.N. ஜோஷியவர்களும்-சர்தார் மங்கல் சிங் அவர்களும் யோசனை கூறிய 'வண்ணம் 40-1-50-10, 40-1-50-2-70, 50-2-70-5-85' என்ற விகிதாச்சாரங்களை யாவது ஏற்படுத்தவேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள். கனம் வீராசாமி M.P. அவர்கள் கடந்த 29-3-1955ந்தேதியில் பார்லிமெண்டில் கேட்டபடி 40-8-85, 50-2-100 என்ற விகிதத்தைக் கூட அவர்கள் கேட்கவில்லை, அதைவிடக் குறைவானதைத்தான் அவர்கள் கேட்கிறார்கள் இரண்டாவதாக அவர்களின் பென்ஷன் தொகையானது அவர்களின் ஆரம்ப சம்பளத்திற்குச் சமானமானதாகவாகியு மிருக்கவேண்டுமென்றும் அவர்கள் விரும்புகிறார்கள். இப்போது நுப்பதைப்போல கடைசி மூன்றாண்டுகளில் அவர் பெற்றுவரும் மாதச் சம்பளத்தொகையில் பாதித்தொகைதான் பென்ஷன் என்றில்லாமல், இந்த மாற்றத்தை யாவது அவர்கள் செய்யக் கேட்கிறார்கள்! கனம் ஜோஷியவர்களும், கனம் மங்கல் சிங் அவர்களும் எடுத்துக்கூறிய சிறு பிரச்சனைகளிலும் அவர்களால் வெற்றி காண முடியுமென்ற நம்பிக்கையும் அவர்களுக்கிருக்கிறது. மூன்றாவதாக கூடியமட்டில், ஆந்தேர்வு என்பது ஆரம்பத்திலேயே குறைவான சம்பள விகிதத்திலேயே இருக்கவேண்டும். என்பதாகும் மேலும் நான்காம் தர சிப்பந்திகள் அனைவருக்கும் உதவியாகும் வண்ணம் கல்விவசதியும் மற்ற வேலைப்பயிற்சி வசதியும் செய்துத்தரப்படவேண்டும் இதற்காக தனித்தனியான வகுப்

புக்கள் நிறுவப்படலாம்! எக்காரணத்தைக் கொண்டும் உயர்ந்த வேலைத் தேர்வுகளுக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்படக் கூடாது எல்லாம் கீழ் நிலைகளிலிருந்தே ஆட்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கே உயர்வுகள் ஒதுக்கப்படவேண்டும். இப்போதுள்ள நிலையில், ஆங்கிலத்திலுள்ள ஊர்ஜிதத்தேர்வில் ஒரு சிப்பந்திதேரூதிருந்தால் அவர் ஆறு வருஷங்களுக்கு மேல் சேவை செய்திருந்தாலும் அவர் தற்காலிக கிளர்க்கின் நிலையிலிருந்து மீண்டும் போஸ்ட்மென் நிலைக்குத்தான் தாழ்த்தப்படுகிறார். அவரின் ஆறு வருட அனுபவமும், குறையில்லாத சேவையும் அந்த நேரத்திலே கவனிக்கப்படுவதில்லை. 'இது விஷயத்தில் சிப்பந்திகளின் உணர்ச்சிகரமான சவால் என்னவென்றால் இந்த புத்தகங்கள் அத்தனையும் தமிழிலே மொழி பெயர்க்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டுப் பார்க்கட்டும், அப்போது உள்ள படியே இப்போது வேலைபார்ப்பவர்களுக்கும் தோற்கடிக்கின்ற அளவில் அவர்களாலும் பரிட்சைகளில் வெற்றி பெற முடியும்— நிச்சயமாக முடியுமென்பது தான்!

அதுமட்டுமல்ல, அவர்கள் மேலும் விரும்புவதெல்லாம், எல்லா கிளர்க்கு வேலைகளுக்கும் தேவையான ஆட்களில் 50 சதங்களை தபால்காரர்—மற்ற அதையொட்டிய பிரிவினருக்கு ஒதுக்கிவைத்து விடவேண்டுமென்பதும் — பணியாற்றும் சிப்பந்திகள் வேலையில் சேர்ந்தபிறகோ— சேராதமுன்போ அவர்கள் S.S.L.C. பரிட்சையில் தேறியவர்களாயிருந்தால் அவர்கள் உடனடியாக கிளர்க்குகளாக உயர்த்தப்படவேண்டுமென்பதும், இத்தகைய முறையில் அவர்களுக்கு குறைந்தது 25% சதவிகித வேலைகளையாவது உண்டாகித் தீரவேண்டும் என்பதுதான். எனவே இத்தகைய குறைபாடுகளை யொட்டியும், மற்ற நடை முறைகளை யொட்டியும் இன்றைய சிப்பந்திகளுக்கு இரண்டாவது சம்பளக்கமிஷன் நிச்சயம் தேவைப்படுகிறது என்பதை அவர்கள் எடுத்துரைக்கிறார்கள். இத்தகைய பிரச்சனையில் குழப்பமும், நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப் பட்டுவிடும் என்று பேசிடும் சிக்கலும் எழவேண்டிய பிரமேயமே இல்லை. மனித உழைப்பை

யொட்டி இவைகளைப்பார்க்கின்ற நேரத் திலே பொருளாதார மதிப்பென்ற வீண் கூச்சல் ஒரு பெரும்பொருட்டான தல்ல; மேலும் சோஷியலிஷ அடிப்படடைக்கு இத் தகைய பிரச்சனைகளைத் தெளிவாகத்தீர்ப்பதுதான் உறுதியான பெரும் பாறைகளின் மீது எழுப்பப்பட்டபெரும் கட்டிடம் போன்றதாகும்.

இதோடு தபால் இலாகாசிப்பந்திகள் நின்றவிடவில்லை அவர்கள் வெகுநாட்களாகவே தபால் இலாகாவைப் பொறுத்த மட்டில் தனியான தபால் பட்டெஜட் பார்லிமெண்டில் சமர்ப்பிக்கப்படடாகவேண்டுமென்றும் அவர்கள் விரும்பிக்கொண்டேயிருக்கிறார்கள். இன்று ரயில்வே பட்டெஜட் அப்படித்தான் தனியாக சமர்ப்பிக்கப்படுகிறது. ஆனால் கனம் ஜெகஜீவன் ராம் அவர்களுக்குத்தான் இந்தக் கோரிக்கை அர்த்தமற்றதாகத் தெரிகிறது. ஆனால் இந்த நிலைமைக்கு அப்பாற்பட்ட ரயில்வேத் தொழிலாளத் தொழர்கள், தபால் சிப்பந்திகள் அனுபவிக்காத அனுபவிக்க அனுமதிக்கப்படாத சில சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். உதாரணமாக அவர்களுக்கு தங்களின் பிள்ளைகளுக்காகவும், தன்னைச் சேர்ந்தோருக்காகவும், ஒரு பகுதி காலிவேலை ஸ்தானங்கள் ஒதுக்கித்தரப்படுகிறது அவர்களுக்கு வேலை தேடித் தருவோர்ஸ்தாபனத்தில்பதிவு செய்யப்படாமல் நேரிடையாகவே வேலைகள் தேடித்தரப்படுகின்றன—அதோடு அவர்களுக்கு P.T.O. சலுகைகள் அளிக்கப்படுகின்றன! எனவே இப்போதிருக்கும் 30 லக்ஷ தபால் தொழிலாளர்கள், நடைமுறையிலிருக்கும் இத்தகைய சலுகைகளுக்கு ரயில்வே பட்டெஜட்டைப்போன்றதோர் தனியான பட்டெஜட் தமக்கும் தேவைதான் என்று உணருகிறார்கள்; அதைத் தெரிவிக்கவும் செய்கிறார்கள்! கனம் ஜெகஜீவன் ராம்வர்கள் இப்போதாவது சொல்லட்டும். தனியான பட்டெஜட் இருந்ததாலல்லவோ இத்தகைய சலுகைகளையவர்கள் பெற முடிகிறது என்பதை...! இதை வேண்டுமானால் நன்கு ஆராய்ந்து பார்த்துவிண்டுமானாலும் அவர்கள் சம்மதிக்கட்டும்...! இந்தக் சலுகைகள் மறுக்கப்படுவதைத் தவிர்க்க ஒருதனியான

பட்டெஜட் தேவையா இல்லையா என்பதை அவரே தெளிவுபடுத்தட்டும்.

சமீபத்தில் நமது மதிப்பிற்குரிய கனம் வி. வி. கிரியவர்கள் இரு யோசனைகளை வெளியிட்டார்கள். அவைகள் தொழிலாளர்கள் மத்தியிலே வெகுவாக புகழ்ந்து பாராட்டப்பட்டன, .. அவையாவன (1) நிர்வாகத்தின் தலைமைக்கு அனுபவம் முதிர்ந்த தொழிற்சங்கத் தலைவரை நியமித்தல் (2) தொழில் புரிவோர்—தொழில் தருவோர் இவர்கள் மத்தியிலேஎழும் வேற்றுமை யுணர்ச்சிகளைக் சீர்தூக்கிப்பார்த்து சமீபதிவழங்க தனியான கவுன்சில்கள் நியமிப்பது. இந்த இருவேறு யோசனைகள் தான் அவரால் வெளியிடப்பட்டன. ஆனால் போக்குவரத்து மந்திரியாரோ இந்த இரண்டு யோசனைகளுக்கு எதிராகவும் மாறாகவும் கேலிபுரியச்செய்தார். ஆனால் இந்த இருயோசனைகள்தான் உண்மையான சோஷிபலிஷ சமுதாய அமைப்புக்கு ஆக்கந்தீடுபவைகளாகும்! தொழிலாளர்கள் விரைவில் ஏற்படவிருக்கும் இரண்டாவது சம்பளக்கமிஷனிலாகிலும் இந்த யோசனைகள் ஏற்கப்பட்டு அமுல் நடத்தப்படவேண்டுமென்று விரும்புகிறார்கள்..!

எனவே இரண்டாவது சம்பளக்கமிஷன் ஏற்படவேண்டியதன் அவசியம் குறித்து மேலே குறிப்பிட்டதைப்போல் பலவகையான காரணங்களையும் அவசியங்களையும் விளக்கிக் கொண்டேபோகலாம். ஆனால் இடவசதியின்மை இதற்கு இங்கே தடைக்கல்லாக இருக்குமே தவிரகாரணங்களும் விளக்கங்களும் மட்டுமில்லாமலில்லை! வரப்போகும் சம்பளக்கமிஷனின் நிபந்தனைகளும் திட்டங்களும் என்னவாக இருந்தபோதிலும், அரசாங்கம் மட்டும் அவைகள் வெளியிடும் எண்ணங்களையும், சொல்லுகின்ற சிபாரிசுகளையும் அப்படியே ஏற்று அமுல் நடத்துவதாக முதலில் வாக்குறுதித்தாகவேண்டும்.

தபால் தந்தி இலாகாவின் நிபுணர் கமிஷன் சிபாரிசுகள் அவைகள் ஏகமனதாகத்தீர்மானிக்கப்பட்டபோதிலும் அனைத்தும் முழுக்க முழுக்க அப்படியேதான்

இன்றும் நிராகரிக்கப்படுகிறது. அதுபோன்ற நிலை இதற்கும் ஏற்படக்கூடாது. ஆகையினால்தான் உத்திரவாதம் தேவைப்படுகிறது.

மேலும் முதல் சம்பளக்கமிஷன் வெளியிட்ட எல்லா யோசனைகளையும் சிபாரிசுகளையுமே கூட இன்னும் ஏற்றுக்கொண்டு அமல் நடத்தப்படவில்லை. அரசாங்கத்தின் இந்த பெருந்தவறு அதாவது பொதுமக்களின் எண்ணங்களுக்கு மதிப்புக்கொடுக்கா திருப்பதென்பது மக்களால் பொறுப்பற்ற

தன்மையென்று ஏற்கனவே சேலி செய்யப்பட்டிருக்கிறது. எனவே மீண்டும் ஒரு சோஷியலிஷ் சமுதாய அமைப்பில் பொதுமக்களின் எண்ணமும் சிபாரிசும் ஒதுக்கித்தள்ளப்பட்டாலும் சரி தள்ளமுற்பட்டாலும் 'சரி அந்தச் செயலானது பொதுமக்களின், நம்பிக்கையை சிதறடிப்பதோடல்லாமல், மிகவருந்தத்தக்க அளவிலும் அதனை இழந்து விடவும் நேரிடுமென்பதை இப்போதே எச்சரிக்கிறோம்.....!!'

சோவியத் தலைவர்களுக்கு நம் புனித வாழ்த்துக்கள்!

ரஷ்யநாட்டின் புதுயுகத்தலைவர்கள் சென்னையிலே பவனிவந்த நேரத்தில், அவர்களுக்கு நம்மவரின் சார்பிலே ஓர் சிறந்த வரவேற்பும், மலர் மாலைகளும் அணிவிக்கப்பட்டன. 28-11-55-ல் அந்தப்புத்துலகத் தலைவர்கள் சென்னையைச் சுற்றிவந்தபோது மவுண்ட்ரோட், ரவுண்ட்டானாவில் அவர்களை நமது செயலாளர்களாம் தோழர்கள் P. M. கிருஷ்ணன் அவர்களும், G. கிருஷ்ணன் அவர்களும், கண்டு வணங்கி, அவர்களுக்குப் பெருந்த ஆரவாரத்தினிடையே மலர்மாலைகளைச் சூட்டினார். தோழர் P. M. கிருஷ்ணன்வர்கள் புல்ஃவின் அவர்களுக்கும்—தோழர் லக்ஷ்மணனவர்கள் 'குருச் சேவ்' அவர்களுக்கும் மலர்மாலை சூட்டிய அந்தக்காட்சி நம்மவருக்குப் பெரு மதிமளிக்கும் செயலாகும் நம்மவர் சரிதத்தில் அது என்றும் மறையாத நிகழ்ச்சியாகும்—வாழ்க அந்தப் புதுயுகத் தலைவர்கள்!!

புயலின் கொடுமையும் நம்மவர் பணியும்

இயற்கையின் நடைமுறையில் ஏற்பட்ட அலங்கோலத்தால், தமிழகத்தின் இதய நகர்களிலே புயற்கொடுமை, என்றுமே கண்டிராத அளவுக்குப் பெரும் சேதத்தையும்—போர்க்களத்திலுமேற்படாத பிணக்காட்டையும் உண்டாக்கிவிட்டது! வேதனை!! வேதனை!! தஞ்சை, இராமநாதபுரம் மதுரை மாவட்டங்களிலே ஏற்பட்ட உயிர்ச் சேதங்களை நினைக்கின்றபோது மமது இதயமே பிளந்து விடுவதைப் போன்றதோர் உணர்ச்சி யேற்படுகின்றது! மனம்பதறுகிறது!!

தூங்கிக் கொண்டிருந்த கனக்கமற்றவரைப் பிணமாக்கி மகிழ்ந்த புயலுக்கு ஆண்டவன் உட்பட உலகில் எந்த சக்தியும் நேர்நிற்கமுடியாமற்போய்

விட்டது! பக்திப் பெருக்கால் கோயில்கள் கட்டி மகிழ்ந்த தஞ்சைத்தரணியும், சுவியநிலாநிலம், வணிக ஆற்றலாலும், வீரத்தாலும் சிறந்தோங்கிய பாண்டியப்பெருமண்டலமும், இன்று போரிட்டு வீழ்ந்த கோட்டையாவும் அழியாகவும் பயங்கரத்தை அள்ளித்தெளித்துக்கொண்டு வெள்ளத்திலே மிதந்து கொண்டிருக்கிறது. பிணங்கள் மறைந்து கிடக்கின்றன. திடீர் திடீரென மிதக்கின்றன. இதுவரை எண்ணிக்கை 500க்கு மேலிருக்கு மெனமதிப்பிடப்பட்டது. தமிழ் மண்ணினில் நம்முடன் பிறந்த பட்டாளம்—நம்மினம்—மடிந்து சாகிறது! சொத்துக்கள் நாசமாகி, வீடுகள் தகர்ந்து விளநிலங்கள் புரழாகி, கால்நடைகள் பிணமாகி, வெள்ளத்திலே சோழ மண்டலக்கரை மிதக்கி

மது! மூன்றாண்டுக்குள் இரண்டாவது தடவை யான தாக்குதல் இது! இமந்தவர்களின் உறவினருக்கு அனுகாபம் தெரிவிக்கிறார்கள்! நமக்கோவாய் எழுவில்லை...! அந்தக் காட்சியை நினைக்கிறபோது நமக்கு அனுகாபம் மட்டும் பிறக்கவில்லை, அமுலையும் சேர்ந்தே வருகிறது. எவருக்கும் அஞ்சாத வீரமரபினரை இயற்கை அழித்துப் பாழாடுத்தி விட்டதே யென்று சொஞ்சும் குமுறுகிறது...!!

இயற்கை அழித்து மடிந்த அந்த மாவீரர்களுக்கு மது அஞ்சலி. உறுத்தம்மை ஈன்றெடுத்த நம் தமிழ்த்தாய்மார்களுக்கு மது கண்ணீர்க் குளம் காணிக்கையாக! மனித இனத்தாலும் அழிக்கமுடியாத செல்வங்களை இழந்து விட்டோம், வணகமும் தெய்வங்களும் கொடுமைக்கு வழிவிட்டுப் பழித்ததுக் கொண்டன. அந்தோ கொடுமை! கொடுமை!!!

விடிழந்தோர்—பட்டினியால் தவிப்போர்—ரீரீனின் நம் கறையேற வழியின்றிப் பரிதவிப்போர்—இடுபாடிக்குள்ளே உலக இன்பத்தை மறந்து நெடுந்துயில் கொண்டோர்—கந்தலும் கஞ்சியுமின்றி மரணத்தின் முனையில் நிம்போர்—மகளை இழந்து, குழந்தைகளைத் துறந்து, சொத்துக்களை இழந்து, செல்வங்களைக் கொள்ளை கொடுத்து காடுகளிலே கவனிப்பாரற்று—கண்டெடுப்பாரற்று—சொஞ்சம் புழுக்கித் கொண்டிருப்போர்—என்று பட்டியல் தரப்படுகிறது—இவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எம்மிடையே இருக்கிறது—இதயம் உடைந்த பின்தமிழகம் வளர்த்துயனில்லை, ஆகவே உடனடியாக மதுகடமையை காம் செய்தாகவேண்டும்.

சென்னைப்பிரதமர் கணம். காமராஜ் அவர்கள் புயற் காட்டைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கிற இருக்கிறார் கண் கலங்கிக்கொண்டு, அவர்தலைமையிலுள்ள அரசாங்கம் அலறித்துடித்துக் கொண்டு நிவாரணப் பணியைச் செய்கிறது. அவருக்கும், துயரால் நெளிந்துகொண்டிருப்போருக்கும் உதவுவது மது முதல் பணியாகும்.! முக்கியப் பணியுமாகும்.! இதைச் செய்யா விட்டால் நாயிப்புளித மண்ணில் பிறந்தேயானில்லை...அந்த மூயில்லை!

மடிந்தவீரர் திலகங்களுக்கும் தமிழ் மறக்குடியினருக்கும் நாம் அனுகாபம் தெரிவிப்பதோடு நின்று விடக்கூடாது. நிவாரணப் பணியும் செய்யவேண்டும், நம்மவரல்லாம் மது கிளைகளின் மூலம் பணம் திரட்டி இப்பொதுப் பணிக்குப் பாடுபடும் அரசியலாரிடம் ஒப்புடைக்கவேண்டும்.

நம்மவர்தபால் காரர் உள்ளிட்ட சாண்காம் வகுப்புச் சிப்பந்திகள்—தக்கனால் முடிந்ததையல்ல—தங்கள் ஊதியத்தில் ஒருகாணைய சம்பளத்தையே இதற்குக் காணிக்கையாகக் கொடுத்துவ வேண்டும். புயலால் தாக்கப்பட்டவர்களுள் நமவரும் இருக்கிறார்கள். அவர்கள் இன்னமும் அங்கே தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இலாகா அவர்களுக்கு மாதசம்பளத்தை முன்பணமாகக் கொடுக்க ஏற்பாடு செய்திருப்பதைக் கேட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் இது போதாது—சம்பளம் குறைவாகவே வாங்கி வாங்கி மணம் உடைந்திருக்கும் சிப்பந்திகளுக்கு இந்த சம்பளம் நஷ்டநடாகாது. இருந்தாலும் இலாகாவின் சமயமறிந்த உதவியைப் பாராட்டுகிறோம். ஆனால் இந்தத்தொகையை திருப்பி சிப்பந்திகளிடமிருந்து சம்பளத்தில் பிடித்துக்கொள்ள கூடாது.

இதற்கான வகையில் அரசியலருக்குத் தெரிவித்து இந்தத் தொகையை நிவாரண நிதியிலிருந்தோ அல்லது அரசாங்க பொக்கிஷத்திலிருந்தோ நன்கொடையாகப் பெற்று இந்தக் கடனை வஜா செய்து கொள்ள ஏற்பாடு செய்யவேண்டும். இலாகா இதற்காக அரசியலாருக்கு சிரமம் பாராமல் எழுந்தவண்டும். அதுதான் உண்மைத் தொண்டாகும்.

பெதுச் செயலாளர் புயல் நிவாரணத்தைப் பற்றிக் கொடுத்திருக்கும் அறிக்கையொன்றை கீழே பிரசுரித்திருக்கிறோம்...! அதன்படி கிளைச் சங்கங்களும் நம்மவரும் நடக்கவேண்டுமென்று மிகவும் மனறாடிக்கேட்டுக்கொள்ளுகிறோம். நாடுகிதைபுறம்போது தடுத்த நிறுத்த முயலாத குடிமக்கள் எதிர்காலத்தின் பழிப்புக்குத்தான் ஆளாவார்கள்! அந்தபழியும் வசையும் நம்மைச்சாரக் கூடாது!! வேதனையைக்கண்டும் இதயத்தை இரும்பாக்கிக் கொள்ளும் வன்மை நம்போன்ற ரொழிலினத்திற்கே இருந்ததில்லை! இருக்கவும் நியாயமில்தலை எனவே அன்புகூர்ந்து கடமையைச் செய்ய அனைவரும் முன்வரவேண்டுமென்றும் இத்துடன் காணு அறிக்கையை நன்கு படித்திருந்து ஆவன செயவேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளுகிறோம்.

வளமுள்ள நாடு பொலிவிழந்து கருகும்போது வேடிக்கை பார்ப்பதல்ல நம்செயல்—வேதனையைத் தவிர்ப்பதுதான் நம்வீரம், கண்ணியம், நந்தொண்டு..!

புயற்கொடுமையும் அறிக்கையும்

1. எல்லா கிளைச் சங்க செயலாளர்களுக்கும், உடனடியாக யூனியன் கட்டிடங்களில் கூட்டம் கூட்டி புயற் கொடுமையால் உயிரிழந்தோருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அனுசாபம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி அரசியலாருக்கும் நகலை நமக்கும் அனுப்ப வேண்டும்.

2. எல்லா யூனியன் அங்கத்தினரும் குறைந்தது தங்களின் ஒரு நாளைய சம்பளத்தையாவது புயல் நிவாரண நிதிக்கு கண்கொடையாக அளிக்க வேண்டும். இந்த ஏற்பாட்டை செயலாளர்கள் ஆங்காங்கே மேற்கொள்ளவேண்டும்.

3. M. C. P. C. பேங்கில் தங்களுக்குக் கிடைக்கும் டிவிடென்டில் சரி பகுதியை நிவாரண நிதிக்கு அளித்தினர்கள் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இது பற்றி ஆங்காங்கே பாங்கியின் நிர்வாகிகளுக்கு சேதி தெரிவித்த பணத்தை இதற்காக ஒதுக்கித் தரும்படிக்கு கூட்டறிக்கை கையெழுத்திட்டு பாங்கி நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

4. டைரக்டர் ஜெனரலவர்களுக்கும் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலுக்கும் புயற் கொடுமையால் பாதிக்கப்பட்ட பகுதியில் பணியாற்றும் தபால் தொழிலாளர்களுக்கு 3 மாத சம்பளத்தை அட்வான்ஸாகக் கொடுக்க ஏற்பாடு செய்ததைப் பற்றி யிகவும் நன்றி.

5. ஆனால் தற்போதுள்ள நிலைமையை யொட்டி புயலால் பாதிக்கப்பட்டுள்ள நஷ்டங்களைச் சரிக்கட்ட குறைந்த சம்பளம் வாங்கும் சிப்பந்திகளுக்கு இந்த 3 மாதச் சம்பளம் போதாது. எனவே குறைந்த பட்சம் ரூ. 150 ஆவது கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று டைரக்டர் ஜெனரலவர்களைக் கேட்டுக் கொள்ளப் படவேண்டும்.

6. நிவாரணமளிப்பதில் எவரிடத்தும் பாரபட்சம் காட்டக் கூடாதென்று அச்சாங்கத்தினரைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

7. பொதுமக்களையும் இதற்கான வகையில் உதவக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

8. வசூலித்த பணத்தை சென்னை அரசியலாரின் புயல் நிவாரணக் கமிட்டிக்கோ அல்லது தினமணி-மவுண்ட் ரோட் சென்னை என்ற விலாசத்திற்கோ அனுப்பிவிட்டு இங்கு நிலைமை நிலையத்திற்குத் தகவல் அனுப்பக் கோருகிறேன்.

அன்புள்ள
(Sd) P. M. கிருஷ்ணன்
மாவட்ட செயலாளர்,
சென்னை.

வாழ்த்துச் செய்திகள்

கனம் ஜெகஜீவன்ராம் அவர்கள்,

இந்திய போக்குவரத்து இலாகா அமைச்சர்,

புதுடெல்லி,
9-8-55

செய்தி:

போஸ்ட்மென் ஹெரால்ட் மீண்டும் தொடர்ந்த வெளிவர இருக்கிறது என்றசேதி எனக்குயித்த மகிழ்ச்சியைத் தருகிறது. தபால்இலாகாவின் முதுகெலும்பெனத்தீரும், நான்காம்வகுப்புச் சிப்பந்திகளின் உணர்ச்சியும் ஆர்வமும்தான், தபால் நிர்வாகத்தின் திறமைக்கும், உழைப்பிற்கும் பெரிதும் காரணமாக நிற்கிறது. எனவே, போஸ்ட்மென்

ஹெரால்ட், இத்தகையவர்களின் நலன்களுக்காக பாடுபடுவதோடு, இவர்கள் சார்ந்துள்ள இவ்வீதியத் தாயகத்திற்கும் அதன் மக்களுக்கும், கூட ஆர்வமாகவும், அன்பாகவும் திறமையாகவும் பாடுபடமுன்வருமென்று நம்புகிறேன்.

அன்புள்ள

(Sd) ஜெகஜீவன்ராம்

கனம் ராஜ்பகதூர் அவர்கள்,

இந்தியபோக்குவரத்து இலாகா

துணையமைச்சர்,

புதுடெல்லி,
8-9-55.

செய்தி:

அகில இந்திய தபால்சாரர்கள் கான்காம் வகுப்புச் சிப்பந்திகளின், சென்னை மாவட்ட யூனியனின்

சார்பாக, அவர்களின் முகம் மகாநாட்டின் நினைவு மலராக, 'போஸ்ட்மென் ஹெரால்ட்' வெளிவர இருக்கிறது என்ற செய்திகேட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்த இதழ்தபால் தந்திஇலாகாவின் பெருவாரியான சிப்பந்திகளின் நலன்களுக்காக, எழுச்சியையும், பாஸர ஓர் மையுணர்ச்சியையும் உண்டாக்கும் வகையில் ஓர் புறமும், நாட்டின் அன்னை பாரதத்தாய்க்குச் சேவைசெய்யும் உணர்வை மேலும் மேலும் ஊக்குவிக்கும் வகையில் மற்றொர் புறமும் உண்டாக்கி வைக்குமென்று நிச்சயமாக நம்புகிறேன்.

அன்புள்ள

(Sd) ராஜ்பகதூர்

திரு. C. V. கன்னிக்காம் M.A.,

சீனியர் டைபுக்டைரக்டர் ஜெனரல்

டைரக்டர் ஜெனரல் காரியாலயம்

புதுடெல்லி.

தங்களின் 28—7—55 ன் தேதிய கடிதத்தில் கண்டுள்ளபடி, தாங்கள், தபால்காரர்கள், தபால் சிப்பந்திகளின் நலன்களுக்காக, போஸ்ட்மென் ஹெரால்ட் மீண்டும் துவக்க இருக்கிறீர்களென்ற சேதிகேட்டு உள்ளபடியே மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

உங்களின் துணிந்தசெயல் எல்லாவகையாலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

அன்புள்ள,

(Sd) C. V. கன்னிக்காம்

திரு. N. C. தாஸ், B. A.,

டெபுக்டைரக்டர் ஜெனரல்,

P & T, புதுடெல்லி.

புதுடெல்லி,

9—8—55

அன்புள்ள ஐயா,

உங்களின் 28 ன் தேதி செய்திக்கு மிகவும் நன்றி. என்னைத் தங்களின் துவக்க இதழுக்குக் கட்டுரை கேட்டிருக்கிறீர்கள். அப்படியில்லாவிட்டால் வாழ்த்துச் செய்திகளையாவது அனுப்பித்தருமாறு கேட்டிருக்கிறீர்கள்.

போதியசேரம் கிடைக்காததினால் என்னால் கட்டுரை எழுத்திராமடியவில்லை. அதற்காக வருந்துகிறேன். ஆனாலும் இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களின் இதழ் நன்கு வளர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

உங்கள் நன்றியுள்ள

C.(Sd) N. தாஸ்,

திரு. S.S. அனந்தகிருஷ்ணன். M. A.,
போஸ்ட்மான்ஸ் டிபார்ட்மென்ட், பீகார் சர்க்கிள், பாட்டு,
30—8—55

அன்புள்ள திரு கிருஷ்ணன் அவர்களுக்கு.

மீண்டும் தங்கள் இதழான போஸ்ட்மென் ஹெரால்டை துவக்கப்போகிறீர்களென்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் இந்த முயற்சி சிப்பந்திகளுக்கும் அதிகாரிகளுக்கு மிடையே ஒரு நல்லெண்ணத்தையும் போதிய உரவுமுறையையும் வளர்க்கப் பெரிதும் உதவியாயிருக்குமென நம்புகிறேன். அதுமட்டுமல்ல; காப்பல்லோருமே சேர்ந்து உழைக்கும் பொதுமக்களுக்கும் இது மறைமுகமாக சேவை செய்யவும் உதவுமென்பதையும் நான் நிச்சயமாக நம்புகிறேன். இதழ் வெற்றியுடன் விளங்க வாழ்த்துகிறேன்.

அன்புள்ள

(Sd). S.S. அனந்தகிருஷ்ணன்

மேஜர். P. K. S. சாரி, M.A.,

போஸ்ட்மான்ஸ் டிபார்ட்மென்ட்

சென்னை சர்க்கிள்

சென்னை, 25-8-55

செய்தி:

போஸ்ட்மென் ஹெரால்ட் மீண்டும் துவக்கப் பட இருக்கிறது என்று கேட்க மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நம்முடைய இலாகா நாட்டின் முன்னேற்றத்தில் பெரிதும் பாடுபட்டுழைத்துச் சேவை செய்யக்கடமைப் பட்டுள்ள இலாகாவாகும். நாட்டின் சேவையை சிப்பந்திகளினுள்ளத்திலே புகுத்த போஸ்ட்மென் ஹெரால்ட் நல்லசேவை செய்யுமென்று நம்புகிறேன். சேவைமுந்தி—தனக்குப் பிறகு, என்பதுதான் நம்முடைய இலாகாவின் மூலமுழக்கமாகும்; எனவே இந்த மூலமுழக்கம் இறுதிவரை ஒலித்துக் கொண்டிருக்க நாமனைவரும் ஒத்துழைக்க வேண்டியது மிகமிக அவசியமாகும்.

ஆகவே நாமெல்லோரும் நாட்டிற்கு நமது பணியைச் செய்வோமாக! நமது பணியென்ன அதற்கு மேலும் செய்வோமாக!

P. K. S. சாரி

போஸ்ட்மான்ஸ் டிபார்ட்மென்ட்

திரு. வி. தால்வி, B.A. LL.B.

(Cantab) Bar-at-Law. P.J.

தலைவர் தேசிய தபால் தந்தி இலாகா
சிப்பந்திகள் சங்கம்.

புதுடெல்லி
18-9-55

செய்தி:

எனது பழம் பெரும் நண்பரும், திறமையும், ஆர்வமும், கொண்ட சக உழைப்பாளியுமான நண்பர் P. M. கிருஷ்ணன் அவர்கள் மீண்டும் நமது போஸ்ட்மென் ஹெரால்டிற்கும் புத்தியுள்ளித்து மாற்றியமைக்கப்பட்ட இந்த புதிய யூனியனுக்கு ஓர் இகழையும் அளிக்க முன்வருகிறார் என்பது உன்னபடியே மிக்க மகிழ்ச்சியடையத் தக்க சேதியாகும்.

'போஸ்ட்மென் ஹெரால்ட்' ஆனது நான்காம் தர சிப்பந்திகளின் நலன்களுக்கென தோன்றிய நாளிலிருந்து பணி புரிந்து வந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக அது தபால்காரர்களின் நலன்களுக்காக இந்தியாவெங்குமுள்ள பல் வேறு சிப்பந்திகளுக்காகப் பாடுபட்டு வந்துள்ளதென்பதை எவரும் மறக்க முடியாது.

இந்த இதழின் நோக்கம் இந்தியாவுடனல்லாமல் வெளிநாட்டிலும் நேச உறவு கொண்டு தொடர்பு கொள்ளவேண்டுமென்பது தான்.

நண்பர் P. M. கிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டும் நிர்வாகத் திறமையின் கீழ், ஹெரால்ட் என்னும் கோல் அதன் மனமும் புகழும் கமழ நான்காம் வகுப்புச் சிப்பந்திகளுக்கும் தபால்காரர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் எல்லா தபால் சிப்பந்திகளுக்கும் நிலையுணர்ந்துப் பாடுபடுமென்று நம்புகிறேன்.

(Sd) V. G. தால்வி

திரு. B. N. கோஷ் அவர்கள்,
செக்ரிடரி ஜெனரல்,
கேஷனல் பெடரேஷன்

புதுடெல்லி
23-9-55

கடிதங்களை விநியோகிக்கும் நண்பர்கள் மிகவும் கடினமானதும், பொறுப்பான தமான வேலைகளைச் செய்கிறார்கள். அவர்கள் ஏழையென்றும், பணக்காரனென்றும் வித்தியாசமில்லாமல் எவ்வொரு

கும் சமமாகவும்—மழைக்காலமென்றும் வெப்ப காலமென்றும், பாராமல் எப்போதும் ஆர்வமாகவும்—தங்கள் தொழில்களைச் செய்கிறார்கள். இந்த கைய பொது வாழ்வுக்காரர்கள், எத்தகைய கட்சியோ—இனமோ—ஜாதியோ—என்ற அளவில்லாமல், எல்லாவிதமான மக்களின் அனுதாபத்திற்கும் உரியவர்களாவார்கள். இவ்வளவு துயரக்களுக்காளாகி, கஷ்டப்படும் தொழிலாளர்களின் குறைபாடுகளையும், வேதனைகளையும் களைந்தெறியும் பொருட்டே, தோன்றிய போஸ்ட்மென் ஹெரால்ட், இந்தத் துறையில் மிக மிக உற்சாகமாக வீறு கொண்டு சேவை செய்து வருகிறது.

ஹெரால்ட் தொழிலாளர்களுக்கென்றே பணி புரிந்து அவர்களுக்கு நல்லாழ்வு பெற்றுத்தர வீர நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்ற சேதி மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.

எனவே 'ஹெரால்டை' கீழே வாழ்க வென்று வாழ்த்துகிறேன்.

(Sd) B. N. கோஷ்

திரு கிருஷ்ண சர். அவர்கள்
பொதுச்செயலாளர்

A.I.P.U.E. Postmen & Class IV

அயிர்தசரஸ்
9-9-55

எனது அன்புள்ள கிருஷ்ணன் அவர்களுக்கு,

உங்கள் 25-8-55-ல் தேசிய கடிதம் கிடைத்தது. நன்றி. மீண்டும் போஸ்ட்மென் ஹெரால்ட் வெளிவருகிறதென்று கேட்க மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

தங்களின் இதழ் எப்போதும் தபால் சிப்பந்திகளின் நலன்களுக்காகப் பாடுபடுவதில் முன்னணியில் நிற்கிறது. ஆனால் அது இடையே நின்று விட்டபோது சிப்பந்திகள் அதுபற்றி மிகவும் வருத்தப்பட்டனர். ஆனால் அது தங்களின் முயற்சியாலும், தங்களின் நண்பர்கள் முயற்சியாலும், மீண்டும் வெளிவருகிறது. இதற்காகத் தங்களைப் பாராட்டுகிறேன். மேலும் தங்களின் இதழ் கொண்ட கருத்தை அஞ்சாமல் அயராமல், ஆர்வமும் குன்றாமல் எப்போதும் போலவே எடுத்துரைக்கத் தயங்காதிருக்க என் மனமார வாழ்த்துகிறேன். தங்களுக்கு என் நன்றி.

அன்புள்ள,
(Sd) கிருஷ்ண சர்

நான் கண்ட சைனுவின் தபால்காரர்!

A. S. ராஜன்

குறிப்பு: சமது மதிப்பிற்குரிய கண்பர் A. S. ராஜானவர்கள் சமீபத்தில்தான் இந்திய அரசாங்கத்தின் கல்லறவு கோஷ்டியினருள் ஒருவராகச் சைனுவின் ஆர்வத்துப் பிரயாணம் செய்து திரும்பியிருக்கிறார்கள். சைனுவின் அரசியல், பொருளாதார, சமுதாய நல்வாழ்வுகளையெல்லாம் அவர்கள் கோரி கண்டறிந்து வந்திருக்கிறார்கள். சைனுவின் சென்ற திரும்பிய அவரை நாங்கள் கோர்வ கண்டபோது உற்சாகத்துடன் மட்டுமல்ல, எவ்வளவோ விஷயங்களை (தபால் இலாகாவைப் பொருத்த மட்டில்) நமக்கு விளக்கிச் சொல்ல வேண்டுமென்று ஆர்வத்துடன் அவர்கள் காண்பட்டார்கள்! அந்த ஆர்வத்தான் இங்கே கட்டுரை யாக மலர்ந்திருக்கிறது. சமது கண்பர்கள் இதனை யோர் கல் வாய்ப்பாகக் கொண்டு தொடர்ந்து அவரின் அரிய கட்டுரைகளைப் படிப்பதன் மூலம் பயனடைவது மாத்திரமல்ல, செயல் வீரர்களாகவும் தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்வார்களாகவென்று அன்பழைப்பு விடுக்கிறோம். தோழர் ராஜானவர்களுக்கு நம் நன்றி. (ஆசிரியர்)

* * *

மரணிய சோஷியலிஸ அமைப்பு முறை யொன்றை இன்னொரு பெரும்சமுதாயத்திலே அறி முகப்படுத்துவதைப் பற்றின பேச்சுக்கள் இன்று தீவிரமாக நம்மிடையே ஒலித்த வண்ணமிருக்கிறது. இத்தகைய சோஷியலிசத்தின் தத்துவமெல்லாம், மனிதனை மனிதன், சமுதாயத்தின் பேராலும், மத்ததின் பேராலும், கடவுளின் பேராலும், கொள்ளையிட்டு வருவதைச் சரியான அளவில் தடை விதித்து அத்தகைய கொள்ளை முறையை—சுரண்டும் தத்துவத்தை—ஒழித்துக் கட்டியாக வேண்டும் என்பதுதான்! ஆனால் இதனைச் சாதியமாக்குவது என்பது, மனிதனை மனிதன், மனிதனாக மட்டுமல்ல, சமுதாயம்—அரசியல், பிராணியன்ற அளவிலும் நன்றாகப் புரிந்து கொள்ளுவதில் தான் இருக்கிறது. ஒரு தனிப்பட்டவரின் மன அமைப்பையும், உடற் கூற்றையும் நாம் நன்கு தெரிந்து கொள்வதென்பது அவ்வளவு சலபமான காரியமல்ல! அது மிகவும் கடினமான ஒரு காரியமாகும்! இயற்கை என்பது ஓர் ஆய்ந்து தெரிய முடியாத வஸ்து! அதிலும் மனித உள்எத்தின் இயற்கை மெய்ப்புணர்வை ஆய்ந்து கண்டறிவதென்பது சாதாரண இயற்கை முறை சாய்ச்சியின் சாத்தியத்தை விடக் கடினமானது! ஒரு மதகுரு எடுத்துக் கூறியிருப்பதைப் போல 'மனிதனைப் பற்றி ஒழுக்காக ஆராய்ந்து தெரிந்து கொள்வதும் மனிதன்தான்!'

ஒரு சமுதாயத்திலே பல தூறு வித்தியாசங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. சமத்துவமற்ற தன்மை அங்கே நிலவுகிறது, சமத்துவமில்லாத பொருளாதார ஏற்றத்தாழ்வு அங்கே நிரம்பிக் கிடக்கிறது. ஒரு சாராருக்கும் மற்றொரு சாராருக்குமிடையே செயற்கை முறையில் பல்வேறு தடைக் கோடுகள் வரையப்பட்டு கிடக்கின்றன. இந்தப் பெரும் புலியில் வாழும் பல்வேறு மக்கட் சமுதாயத்தினரிடையேயும் பல்வேறு பிரிவுகளும் பேதங்களையிருக்கத்தான் செய்கின்றன! இத்தகைய பிரிவுகளும் பேதங்களும் மக்கட் சமுதாயத்தினரால் மட்டுமே உண்டாக்கப்பட்டவையாகும்; அதிலும் சுரண்டலெனும் பெருந் தீயை உலகெங்கணும் வளர்ப்பதற்கும், அதனையே அதிதீவிரமாகப் பரவச் செய்வதற்குமென்றே உண்டாக்கப்பட்ட பிரிவுகளாகும் இவைகள்; இத்தகைய கெடுமதியும் கொடிய பழக்கமும், இந்தியாவின் கீர்வாக வட்டாரங்களிலேயும் ஊடுருவிப் பாய்ந்து அதனைப் பாழ்படுத்தியுமான நிலைமை ஏற்பட்டு விட்டது. கடந்த 50 ஆண்டுக் கால ஏதாதிபத்திய ஆட்சி முறை இந்தியாவில் இந்தப் பிரிவுகளைச் சரியான அளவில் நிலைநிறுத்தப் பெரிதும் காரணமாக இருந்திருக்கிறது!

புராண இடிகாச காலங்களில் எவர் நலனுக்கென்றே வரையறுக்கப்பட்டதாகச் சொல்லக் கூடிய சதூர் வர்ணங்களாகிய பிராமண—கூத்திரிய—வைசிய—குத்திரர்—என்கின்ற நான்கு வருணங்கள் இந்த நாட்டை ஆண்ட வெளி நாட்டுக் காவலர்களையும் நிர்வாகிகளையும் கூட ஒரு கட்டுப்பாட்டிற்குள் நிறுத்தி அவர்கள் மத்தியிலும் ஏராளமான ஆகரணையும் அவர்கள் வகுத்து விட்டுச் சென்ற இன்றைய அரசியலமைப்பில் நல்ல அரவணைப்பையும் பாதுகாப்பையும் பெறத் தொடங்கி நிலைபெற்றதாகவும்கி விட்டது! ஆனால் இந்த நிலையிலும், ஒரு சுயீட்சமுள்ள நாட்டில் நமக்குச் சமாதான பிரஜா உரிமை அளிக்கப்பட்டிருப்பதைப் போலத்தான் நாமும் பேசிக்கொள்கிறோம்! மக்கள் நால் வருணமாகப் பிரிக்கப்பட்ட என்னென்ன காரணங்கள் என எடுத்துக் கூறி வாதிக்கப்பட்டாலும், இன்னும் கூறப்போனால் வேதாத்திகள் கூறுவதைப் போல எல்லா பேதங்களும் மக்களின் தராதாரங்களைப் பொறுத்தே அமைக்கப்பட்டிருக்கிறது என்று கூறி வியாக்கியானம் செய்யப்பட்டாலும், ஏதோ ஒரு காரணமோ அல்லது அதையே ஒட்டிய கோக்கமோ, அதவும் நல்லதோ—கெட்டதோ—ஏதோ ஒன்று இருந்தே தீர வேண்டியே இருக்கிறது! அதொன்றுதான் வேத நீதிகளைக் கருவியாகக் கொண்டு அவர்களின்

துண்டுதலினால் அரசியலிலும் நல்லதோர் இடம் பெற்றுயரவும் காரணமாக இருந்திருக்கிறது! இல்லா விட்டால் தபால் இலாகாவைப் போன்றதோர் அரசாங்க இலாகாவிலும் கூட பணியாற்றுவார்களை பொறுத்த மட்டில் நால் வருண ரீதியாகத்தான் பிரித்திருக்கிறார்கள். அத்தனுடைய அருத்த மென்ன? இதன் மர்மமென்ன? இதை எந்த கோணத்திலேயிருந்து எந்த அருத்தத்தில் நாம் எடுத்துக்கொள்வது?

இதை நினைக்கின்ற நேரத்திலே, இத்தகைய மகத்தான வித்தியாசங்களைப் பற்றி எவருக்கும் சிறிது சிந்திக்கத்தான் தோன்றும்! சில பல கேள்விகளையாகியும் கேட்கத்தான் தோன்றும்! அந்த கேள்விகள்தான் என்னவாக இருக்க முடியும்? ஏன் ஒரே உரிமையும், வாய்ப்பும் தொழில் ஒற்றமையும், பெற்ற மக்களிடையே இத்தகைய முறையில் சம்பளத்திலும் சரி, அலவன்விலும் சரி, ஓய்வு கால சலுகைகளிலும் சரி இப்படி எண்ணிப் பார்க்கவும் முடியாத வித்தியாசங்களிருக்க வேண்டும்? இது எதைக் குறிக்கும்? என்பதுதான் அந்தக் கேள்வி. இந்தியத் தபால் காரர்களின் நிலைமைகளைப் பற்றி நாம் எண்ணுகின்ற போதெல்லாம், அவர்கள் ஒன்றுக்கும் மேற்கண்ட சந்தர்ப்பங்களிலே, இப்படித் தங்களைப் பற்றி கேள்விகள் கேட்டுக்கொள்வதோடு நில்லாமல், தம்மிடையே இத்தகைய பெரியதோர், வித்தியாசங்களை வளரவிடக் கூடாது ஒழித்துக் கட்டியே தீரவேண்டும் என்று முழுக்கயிடுவதையும் நான் நேரில் கண்டும் கேட்டுமிருக்கிறேன் இந்தக் கேள்வியும் வராதமும் உளபடியே தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் நல்ல உழைப்பான நண்பர்களுக்கும் ஓர் அதிர்ச்சியையும் விழிப்புணர்ச்சியையும் தந்திருக்கிறது எனில் மிகையல்ல அது. இத்தகுக் காரணம் இந்தியத் தபால் காரர்கள் இன்று தங்களின் நேர்மைக் குரலை—அதாவது மூன்றாம் வகுப்புச் சிப்பந்திகளுக்குச் சமமாக தங்கள் பரிவும் பெயரும் ஒன்றாகக் கூடாது என்ற உரிமைக் குரலை—அவர்கள் இன்று பலரறிய நல்ல முறையில் அதை ஒலித்திருக்கிறார்கள்—என்பது தான். மேலும் அவர்களின் தரம் இதாலேயே இன்று உயர்ந்தும் காணப்படுகிறது.

சில பலர் இவர்களின் குறைபாடுகளையும் தேவைகளையும், மிகத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகுக் காரணம் மூன்றாம் வகுப்புச் சிப்பந்திக்கும் நான்காம் வகுப்புச் சிப்பந்திக்கு மிடையே கடந்த காலத்தில் நிலையான பேதப் பிரிவுகள் நிலைநிறுத்தப்பட்ட வந்திருப்பதால் தான். நாட்டின் இன்றைய சூழ்நிலையை யொட்டி, மாதிரி சோவியலிஸ அமைப்புக்கு உள்ளபடியே நாம் ஒரு சிறிதளவாவது உதவுகிறோமென்றால், முதலில் மூன்றாம் வகுப்பினருக்குள்ள அநீத உயர்

வெண்ணக்களையும் பேதங்களையும் உதறித் தள்ளியாக வேண்டும். அப்போதுதான் சோவியலிச மாதிரி அமைப்புக்கு ஒரு சிறு செக்கல்லையாவது தாக்கி வைத்திருக்கிறோமென்று பொருள். ஒரு தபால் காரர் யூனிபாரத் துள்ளிருக்கும் தனி மனிதனும்—ஒரு சிலக் ஷர்ட்டும் சூட்டுமணிந்த கிளார்க்கும், ஏறத்தாழ ஒரு கிளார்க்கு அல்லது மூன்றாம் வகுப்புச் சிப்பந்தி செய்கின்ற ஒரே வேலையைத் தான் செய்கிறார்கள்—உடை வித்தியாசத்தை தவிர வேலை நிர்ப்பந்தம் ஒன்றுதான்—மேலும் இவர்கள் இருவருமே சோவியலிஸ மாதிரி அமைப்பின்—அமைத்தினருமாவார்கள்.

இந்த இரு சாரருமே ஒரு பாக்கிலேயே சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள்—சந்தோஷமாகவுமிருக்கிறார்கள். இவர்களின் நடவடிக்கை பாலிகைகளிலேயும் சரி—மேன் அமைப்பிலேயும் சரி—வாழ்கின்ற தரத்திலேயும் சரி—நடத்தை குணதோஷங்களிலேயும் சரி—ஒரு சிறிதும் மாறுபாடில்லாத ஒருமைப்பாடே இருந்து வரக்காண்கிறோம்—இந்த விஷயங்களிலே உடைகளைத் தவிர்த்து வேறெந்த வித்தியாசத்தையோ மாறுபாட்டையோ நாம் காண முடியாது!

அவர்களும் குழந்தை பெறுகிறார்கள். எதிர்கால இந்தியாவின் உயர்ந்த பிரஜைகளாக அவர்களை ஆக்கவேண்டுமென்ற எண்ணத்துடனும் அவர்கள் வித்தியாசம் பாராட்டாமல் வளர்க்கவும் படுகிறார்கள். இப்படி வெல்லாம் நிலைமைகளிருக்க இவர்களின் சம்பள விசுதங்களில் மாதிரி என் வித்தியாசங்களும் கோளாறுகளு மிருக்கவேண்டுமென்ற கேட்கிறோம்? அதுவும்! 1946ல் தொழில் புரிவோரின் வாழ்க்கைத்தரமும் சம்பளமும்—பளுசத்தின் எல்லைக்கும் அப்பாற்பட்டதாக—வசதியுள்ளதாக ஆக்கப்படவேண்டுமென்று, தீர்மானிக்கப்பட்ட பிறகுமாவென்று கேட்கிறோம்?

ஒரு தனிப்பட்ட எட்டு ஆண்டுகால வாழ்க்கை தொழிலாளர்களைத் திருப்பி படுத்த தவறியே விட்டது. அவர்களின் வாழ்க்கைத்தரம் போதிய அளவு சுவையுள்ளதான வகையில் சமீபத்திலாவது அரசாங்கத்தால் உயர்த்தப்படுமா வென்ற எண்ணம் ஐயப்பாடுடையதாகவே அது ஆகிவிட்டது--மேலும் தபால் காரர்களின் சம்பளம் மூன்றாம் வகுப்புச் சிப்பந்திகளின் சம்பளத்திற்கு சமையானதாக இருக்குமா—உயர்த்தப்படுமா—என்பது ஓர் புறமிருக்க, தபால் காரர்களின் பிரச்சனைகளும் தேவைகளும், மற்றவர்களைப்போல வாழ்க்கைத்தரத்தை யொட்டி வெகுவாக உயர்த்திடுக்கத்தான் செய்கிறது.

நாம் 1947ல் சுதந்திரம் பெற்றோம். ஒரு தபால் காரருக்கு இன்னும் கூட குறைந்தபட்ச சம்பளமாக

ரு. 35 மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பளமானது 70 படி அரிசியின் விலைக்கோ—அல்லது 280 முட்டைகளின் விலைக்கோ—கூட சமமதிப்புடையதல்ல என்பது வெளிப்படையாகும்! ஆனால் மூன்றாம் வருப்புச்சிப்பந்திக்கோ ரூ. 60 கொடுக்கப்படுகிறது—இதுவோ 120 படி அரிசியின் விலைக்கோ—480 முட்டைகளின் விலைக்கோ கூட சமமதிப்புடையதல்ல என்பது வெளிப்படையாகும்.

எமது மாண்பிற்குரிய பிரதமர் சேரு அவர்களின் கணவான சோஷியலிஸ இத்தியாவின் பெரு முயற்சி ஒரு சாதாரண தொழிலாளியும் தனது பங்கை ஒப்படைக்க வேண்டுமென்றால் அவன் வாழ்க்கைத்தரத்தை யொட்டி குறைந்தது எவ்வளவு தொகையாவது சம்பளமாக அளிக்கப்படவேண்டுமென்ற எண்ணிப்பார்க்கவேண்டும். புதிய இத்தியா உருவாகும்போது பஞ்சமும் பட்டினியும் தங்களின் முழு உருவத்தினால் காட்டிலே தலை விரித்தாடிக்கொண்டிருக்கிறதென்றால் எப்படி இதைச்சாதிக்க முடியும்? பாரபட்சமில்லாமல் பணம் எங்கெல் லாமோ புதைத்துகொண்டும் பிறப்பையொட்டிய குறைநிறபேதங்களில் நெளிந்துகொண்டும் இருக்கும்போது எப்படி பழமை மாறும்முத்திரையும்—புதிய அமைப்பும் உருவாகுமென்று கேட்கிறேன்.?

சைனாவிலே சைனா மக்கள் தங்கள் நாட்டை 1949ல் தான் மீட்டார்கள்—அதை 1949ல் தான் சுதந்திர நாடாக ஆக்கினார்கள். அவர்களின் புரட்சியின் வெற்றிக்கும் உரிமைக்கும் காரணமாக இருந்தது முதலில் உயிற்றுக்கு நீதி வழங்க வேண்டுமென்ற அடிப்படையிலே முந்ததும்மட்டுமேயாகும்! உயிற்றுப்பரிசீலக்கும் அரசியல்தான் அவர்களின் முதல் கவலையாக இருந்தது. மற்ற தெல்லாம் பிறகுதான்—தங்களின் ஜீவனோபாயத்தோடு, தேசியத்தின் ஜீவிதத்தையும் அவர்கள் கவனித்தது பிறகுதான்! உயர்ந்த கூலி பெறுபவருக்கும், தாழ்ந்த கூலி பெறுபவருக்கு மிடையே அங்கே அல்லவனவாக வித்தியாசமிருக்கவில்லை. இந்த விதிதாம்சம் ஏறத்தாழ 1க்கு 6 ஆகமட்டுந்தானிருக்கிறது. ஆனால் இத்தியாவில் நாம் அத்தகைய சிறிய அளவு குறைந்த வித்தியாசத்தை தொழிலாளருக்கும் மற்றவருக்குமிடையே காண முடியாது. பல்வேறு தொழிலகங்களிலே அங்கு நிறம்பிக்கிடக்கின்ற தொழிலாளர்களிடையே காணப்படும் சிறு மாறுதல்களை இங்கே நாம் காணவோ நினைக்கவோ முடியாது.

சைனாவின் தலைகரமாம் பீக்கிங்கில் ஒரு போஸ்ட்மேனுக்குக்கூட குறைந்தபட்சம் 57 யூவான்

கள் சம்பளமாகத் தரப்படுகிறது—ஒரு யூவான் என்றால் இந்திய நாட்டு நாணய மதிப்பின்படி 2-4-0 ரூபாய்க்குச் சமமாகும். இந்த சம்பளமும் அந்தந்த இடத்திற்கும் தகுந்தாற்போல், வாழ்க்கைத்தரத்தை யொட்டியே நிர்ணயிக்கப்படுகிறது. இந்த 57 யூவான்கள்—சுமார் 40 கட்டாச்சிகள் (சைனாவின் அளவுப்படி) அரிசியின் விலைக்கும்—1000 சோழி முட்டைகளின் விலை மதிப்புக்கும் சமமாக பாலிக்கப்படுகிறது. இந்தக்கூலியானது உபேர்களுக்கிடையே ஒரு குடும்பத்திற்குத் தரப்படுகிறது.

இதைத்தவிர எவ்வளவோ சலுகைகள் அவர்களுக்குத்தரப்படுகிறது. உணவுப்பொருள் குறையீடு, வைத்திய வசதி—குழந்தைகள் பெறுவதால் ஏழும் பற்றாக்குறையீடு—வீட்டு வசதி—ஆகிய பல வசதிகளும் குறையீடுகளும் நிறைவு செய்யப்படுகின்றன. வீடுகட்டும் ஏற்பாடுகள் இன்ஷூரன்ஸ் திட்டங்களின் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

எனவே சைனாவின் தபால்காரருக்கும் இந்தியாவின் தபால்காரருக்குமிடையே இருக்கும் மகத்தான வித்தியாசங்கள் மட்டுமல்ல, ஒற்றமை வேற்றுமைகளும், நமக்கெல்லாம் புதியதோர் வித்தியாச உலகத்தையே திறந்து காட்டுவதாகத் தானிருக்கும். தொழிலாளருக்குத் தன்மதிப்பு அங்கே நிறம்பிக்கிடக்கிறது என்றால், இந்தியா வைப்போல் அவர்கள் வெறும் வியாபார உயிர் பொருள்களாக மட்டும் மதிப்பிடப்படாமல் நல்ல அளவில் கண்காணிக்கப்பட்டு மதிக்கப்படுவதால் தான். இந்த நல்ல சூழ்நிலைகள்தான் சைனாவின் தபால்காரர்களின் உள்ளத்திலேயிருக்கும் நல்லெண்ணத்தையும் தேசபக்தியையும் வெளிக்குக்காட்டும் விளக்கப் பொருள்களாக அமைந்திருக்கின்றன. இந்த உணர்ச்சியாலும், மதிப்பாலும்தான் அவனால் அங்கே தன் வேலையைத் திறமையோடும்—உயர்வாய் திருப்தியோடும்—தாய் நாட்டிற்குச் சேவை செய்கிறோமென்ற புனிதமணப்பான்மையோடும்—செய்து மகிழ்வுகொள்ள முடிகிறது.

இந்தியாவிலும் தபால்காரர்கள் உணர்ச்சியோடும்—ஐக்கியம் கிறைந்த ஒற்றமை எண்ணத்தோடும்—தேச உணர்ச்சியை மனதில்கொண்டு தங்கள் கடமையை ஆற்றத்தான் செய்கிறார்கள் என்ற போதிலும் அவர்களின் சேவை ஏனோ ஏற்றுக் கொள்ளப்படவில்லை! அவர்களுக்கு ஏனோ குறைந்த ஊதியமல்லால் போதிய ஊதிய மளிக்கப்படுவ தில்லை. (தொடரும்)


P & T Workers Greet Soviet Leaders

In response to the Prime Minister's appeal made through the medium of the Press that a fitting reception should be given to the visiting distinguished Soviet Leaders, the P & T workers in the Madras City headed by Messrs. G. Lakshmanan and P. M. Krishnan, Circle Secretaries, representing the Circle Co-ordinating Committee met the Soviet Leaders on the 28th November 1955 at 4-30 p. m.



**P & T Workers
waiting
for
the Soviet
Leaders.**

**Soviet Leaders
are
being garlanded
by the
Circle
Secretaries.**



at the Round Tana Mount Road, Mr. P.M. Krishnan garlanded Marshal Bulganin while Mr. G Lakshmanan garlanded Com. Khrushchev. Both of them conveyed the greetings and good wishes of the P & T Workers in the Madras Circle to the distinguished visitors on behalf of the Madras Circle Co-ordinating Committee.

Photo taken during the party given to Hon'ble Shri N. Gopala Menon, B.A., B.L., Speaker, Madras Legislative Assembly on 24-10-55



Shri K. Kamaraja Nadar, our beloved Chief Minister, who presided on the occasion is being garlanded by Shri. P. M. Krishnan Circle Secretary of the Postmen and Class IV Union, Madras.